



THE CEYLON GOVERNMENT GAZETTE

No 10,539 — FRIDAY, JUNE 19, 1953

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	1141	Western Province	—
Final Orders	1145	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North Western Province	—
Land Sales by the Government Agents —		North Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—		
Northern Province	—	Land Acquisition Notices	
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	1162
North Western Province	—	Land Redemption Notices	1165
North Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	—
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,884 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office (Colombo) this 25th day of February 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Imbulpitaya in the Panawal Korale East of the Divisional Revenue Officer's Division of the Atulgum and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa all of which lots fall within the boundaries —

- North Walarambe Ela,
- East Manikande Estate claimed on T P 244 720
- South Mala Dola, Manikande Estate and Puhuarambe Ela
- West Maha Oya and Padu Oya

1141—J N B 27605—848 (6/53)

E 1

Preliminary Plan No A259

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Mukalanhena (reservation along Walarambe ela)	0	1	16
2	Estate road (reservation along Walarambe ela)	0	0	4
3	Manikande Estate (reservation along Walarambe ela)	0	2	38
4	Mukalanhena (reservation along Pudu oya, Maha oya, and Puhuarambe ela)	4	3	7
5	Manikande Estate (reservation along Maha oya)	0	0	8
6	Manikande Estate (reservation along Maha oya)	0	1	4
7	Manikande Estate (reservation along Maha oya)	0	0	13
8	Manikande Estate (reservation along Puhuarambe ela)	0	0	17
Total		6	1	27

Note—Exclusive of the two Mala Dolas passing through the land

Kegalla S O No 1—1953

LAND SETTLEMENT ORDINANCE Settlement Notice No 2,885 (Kegalla)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 25th day of February 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots, situated in the village of Tambadiya in the Kuaweli Pattu East of the Beligal Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa all of which lots fall within the boundaries —

North Godagampolawatta (T P 385 160) in Kuda Pallegama village Kandawattchena in Kuda Pallegama village

East Puranehenewatta (T P 322,692) Getaudahawatta claimed on T P 101 431 Pannalakandepillawewatta, Pannalakandekumbura Pannalakandewatta (T P 338 817),

South Towellehena (claimed on T P 101 431)

West Godagampolawatta in Dippitiya village

Preliminary Plan No A270

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Godagampolawatta	0	0	19
2	Pannalakandehena	10	3	16
3	Puranehenewatta	0	0	14
Total		11	0	9

Kegalla S O No 2—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,886 (Kegalla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 25th day of February 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots, situated in the village of Gantune Udagama in the Paranakuru Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

PART I

North Godamadewatta, Godamadekumbura

East Lot 2 in P P 2,729

South Lot 1 in P P 2,562

West Naranwatte or Vedachchahena Ela

Preliminary Plan No 2 729

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Widatchchahena	0	1	2

PART II

North Hapupoyahena Apullanamadawatta,

East Lot 2 in P P 3,411,

South Hapupoyahena

West Hapupoyahena Hapupoyahena

Preliminary Plan No 3,411

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Hapupoyahena	1	3	22

PART III

North Lot 9 in P P A152,

East Lot 9 in P P A152 and Galdoruwehena,

South Galdoruwehena and Lot 9 in P P A152,

West Lot 9 in P P A152

Preliminary Plan No 4,029

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Galdoruwehena	0	3	33

PART IV

North Lot 9 in P P A152,

East Lot 9 in P P A152, Galpothagederegawawatta Mala Dola (dry),

South Udagederawatta, Galpadiyehena,

West Galpadiyehena

Note—Exclusive of Mala Dola (dry) passing through the land

Preliminary Plan No 4,132

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Galpadiyemukalana		3	0 17
2	Galpadiyehena		0	1 10
3	Galpadiyehena		0	2 32
Total			4	0 19

PART V

North Lapallawa alias Oonankanda,

East Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131),

South Doteloya Estate (claimed on T P 44,744),

West Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131),

Note—Exclusive of Kotakekuna Ela passing through the land

Preliminary Plan No 3 455

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Lapallawa alias Oonankanda		2	2 22
2	Lapallawa alias Oonankanda		11	2 17
Total			14	0 39

PART VI

North Dumala Ela, Lapallawa alias Oonankanda,

East Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131),

South Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131)

West Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131),
Elamankadehena

Note—Exclusive of the Dumala Ela passing through the land

Preliminary Plan No 3 455

Lot	Name of land	Extent		
		A	R	P
3	Lapallawa alias Oonankanda		3	0 33
4	Lapallawa alias Oonankanda		10	0 6
Total			13	0 39

PART VII

North Lapallawa alias Oonankanda,

East Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131),
Doteloya Estate (T P 44,744),

South Doteloya Estate (T P 48,219), Kuda Oya,

West Kuda Oya

Preliminary Plan No 3,455

Lot	Name of land	Extent		
		A	R	P
5	Lapallawa alias Oonankanda		0	0 13
6	Lapallawa alias Oonankanda		3	2 6
7	Lapallawa alias Oonankanda		2	1 16
8	Lapallawa alias Oonankanda		3	0 25
Total			9	0 20

Kegalla S O No 3—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,887 (Kegalla)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 25th day of February, 1953

R V JAYASURIYA
Assistant Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots, situated in the village of Gantune Pallegama in the Paianakuru Korale of the Kegalla District in the Province of Sabaragamuwa all of which lots fall within the boundaries —

PART I

North	Guungoda Oya
East	Nabokkekumbura lot 2 in P P 4 123 (T P T 3,313),
South	Lot 2 in P P 4 123 (T P T 3,313),
West	Lot 4 in P P 3 670

Preliminary Plan No 4,123

Lot	Name of Land	Extent		
		A	R	P
1	Nabokkehena	0	2	14

PART II

North	Lot 2 in P P 4 123 (T P T 3 313),
East	Lot 3 in P P 3,670,
South	Gansabhava path from Gantune Pallegama to Aranayaka,
West	Lot 6 in P P 3 670

Preliminary Plan No 4,123

Lot	Name of Land	Extent		
		A	R	P
3	Nabokkehena	0	0	8

PART III

North	Lot 16 in P P A 152,
East	Lot 16 in P P A 152
South	Midumwalehena,
West	Midumwalehena, Ilwana Estate

Preliminary Plan No 4,133

Lot	Name of Land	Extent		
		A	R	P
1	Pambehena	2	0	2

PART IV

North	Ellagederahena
East	Kuda Oya Doteloya Estate (claimed on T P 48,219),
South	Doteloya Estate (claimed on T P 48,219) Dotel Oya Estate (claimed on T P 106,297) Alukoladeniya Ela,
West	Oonankanda (T P 119,301) Lapallawa alias Oonankanda (claimed on T P 241,131), Lapallawa alias Oonankanda

Preliminary Plan No 3,455

Lot	Name of Land	Extent		
		A	R	P
8A	Lapallawa alias Oonankanda	2	1	29
9	Lapallawa alias Oonankanda	5	3	30
10	Lapallawa alias Oonankanda	0	1	34
11	Lapallawa alias Oonankanda	0	1	5
12	Lapallawa alias Oonankanda	0	0	5
Total		9	0	23

Kegalla S O No 4—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,888 (Badulla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 7th day of March, 1953

M W F ABLYAKOON,
Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

Lot 138 in Topo Preliminary Plan No 47 situated in the Main Area in Wiyaluwa Korale of the Wiyaluwa Division of the Badulla District in the Province of Uva, and which lot falls within the following boundaries —

North Mahaweliganga (the boundary of Central Province),
East Loggal Oya (the boundary of Palwatta Korale), the boundary of Palwatta Korale, the village limit of Dadayantalawa, Badulu Oya (the village limits of Dadayantalawa and Malyadda (part of) the village limit of Malyadda (part of),

South The village limit of Malyadda (part of) Road, the village limits of Kivulegedaragama (part of) Pallewela, Meudala pitiya, Mudagamawa Hapatgamuwa (part of) and Godunna

West Uma Oya (the boundary of Central Province)

Note —Exclusive of the lots in Inset Nos 1 2 4 and 14 to 22 falling within these boundaries

Topo Preliminary Plan No 47

Lot	Name of Land	Extent		
		A	R	P
138	Kimbulawelagoda, Kotaerapuyaya Maha galpothehena, Dewagawahena Wellan ketiyakele, Narangasyayahena Lunda pitiya Kendaketiyehena (inclusive of roads streams and footpaths within these boundaries)	13,942	3	39

Badulla S O No 1—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,889 (Badulla)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 19th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office Colombo, this 7th day of March, 1953

M W F ABEYAKOON,
Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

		Lot	Name of Land	Extent
				A R P
The following lots situated in the village of Galigamuwa in the Wegam Pattu Korale of the Wellasa Division of the Badulla District in the Province of Uva, all of which lots fall within the boundaries —				
North		50	Tibbotuketiya, Yodaelayaya, Siyambalakote landa Habareyaya, Idelgodeyaya Yodaekella, Medawatta, Bulatwelwatta	148 3 35
		51	Kudagoda	2 1 27
		54	—Channel	0 0 19
		55	Ratambagahagoda (reservation along channel)	0 1 20
		56	Ratambagahayaya Kiulelanda (reservation along stream)	3 2 17
		57	Kiulelanda (reservation along stream)	2 2 34
		58	Kiulelanda	29 1 28
		59	Kiulelanda	2 0 11
		60	Kiulelandemukalana	6 0 9
		61	Galpeellehena	1 3 4
		62	Narangasyaya	32 2 16
		63	Meegastenna	0 2 18
		64	Narangasyaya, Galpeellehena Kiulelandemukalana, Kiulelanda (reservation along stream)	8 3 0
		65	Galpeelle Kandura (stream)	3 0 11
		66	Kiulelanda (reservation along stream)	1 2 30
		67	Ratambagahagoda (reservation along stream)	0 3 29
		68	Kotelndearawa (reservation along stream)	0 0 30
		69	Kotelndewatta (reservation along stream)	0 0 33
		71	Kotelndewatta	1 0 21
		72	Amunepitawatta	0 3 19
		73	Amunepitawatta (reservation along stream) —Path	0 2 2
		74	—Path	0 0 25
		77	Idelgoda (rock)	2 1 10
		78	Bulatwelwatta	0 0 34
		79	Healiwatta (reservation along stream)	0 0 15
		80	Tibbotuketiya (reservation along stream)	8 2 35
		81	Udagewarawatta, (reservation along stream)	0 0 99
		82	Polwatte Kandura (stream)	2 2 28
		84	—Channel	0 0 6
		85	Dambagahaarawa (reservation along stream)	5 3 10
		86	Dambagahaarawa	7 1 20
		87	Dambagahaarawa (reservation along stream)	1 3 6
		88	Dambagahaarawa (reservation along channel)	0 1 36
		89	—Channel	0 0 18
		91	—Channel	0 0 18
		92	Pilaketiya (reservation along channel)	0 0 27
		93	Bubulapitalanda (reservation along stream)	1 3 6
		94	Amunepitawatta (reservation along stream)	0 1 21
		95	Amunepitakumbura	0 2 30
		96	Amunepitakumbura (reservation along stream)	0 2 14
		97	Amunepitahena (reservation along stream)	0 3 18
		97½	Leenilanda (contains stone pillars)	2 1 1
		98	Amunepitahena, Leenilanda, Galpeellehena Boowelangolla (reservation along stream)	10 3 25
		99	Meegastenne arawa (reservation along stream)	0 0 20
		100	Meegastenne arawa	0 0 16
		101	Meegastenna (reservation along stream)	7 2 2
		102	Meegastenna Boowelangolla	32 2 31
		103	Boowelangolla	13 3 11
		104	Madanekole	9 0 0
		105	Boowelangolla, Galpeellehena	23 2 28
		106	Boowelangolla	38 3 23
		107	Tennepitahena, Leenilanda, Amunepitahena, Pilaketiya Nikaketiya, Talgalakatuwa, Talakolahena Ankendagoda	192 0 10
		108	Peellewatta	1 3 39
		111	Meegahawatta Talgahakatuwa	7 1 10
		113	Gedarakumbure Kandura (stream)	3 1 15
		114	Alawatupitiya (reservation along stream)	6 3 26
		115	Alawatupitiya	90 0 5
		116	Alawatupitiya (reservation along stream)	1 1 32
		117	Kadin Kandura (stream) (half area)	0 3 2
		118	—D R C Path	0 0 20
		119	Galkadawatta	0 3 19
		120	Galkadawatta	0 3 20
		121	Galkadawatta (reservation along stream)	0 1 23
		123	Diganewatta	1 0 31
		124	Diganewatta	0 3 38
		125	Diganewatta, Kotewatthehena (reservation along stream)	3 0 5
		126	—Channel	0 0 21
		127	Talakolahena, Ankendagoda Rodaketiya, Gangodawatta (reservation along stream)	5 0 37
		128	—D R C Path	0 0 23
		129	Kahanewala, Kahanewalahena	41 3 27
		130	Kahanewalahena, Kahanewala, Talakolahena, Ankendagodahena (reservation along stream)	8 2 2
		131	Kobbaketiye Kandura (stream) (half area)	0 2 37
		132	Gedarakumbure Kandura (stream) (half area)	0 1 23
		133	Kotewatthehena	1 3 26
		136	—Waste Land	0 0 27
		137	Wewapitawatta	0 3 4
		139	—Waste Land	0 0 32
		141	Kotewatta	0 2 20
		142	Alawatupitiya (reservation along stream)	1 1 9
		143	Alawatupitiya (reservation along stream)	3 2 3
			Total	1,739 1 16
Block Survey Village Plan 558				
Lot	Name of Land	Extent		
		A R P		
1	Elle Kandura, stream (half area)	1 0 0		
2	Pohonegoda Ellekapuhena (reservation along stream)	8 0 38		
3	Pohonegoda	9 2 23		
4	Ellekapuhena	2 1 19		
5	Gurubaliya, Tennepitakole, Pohonegoda, Ellekapuhena	23 2 23		
6	Gurubaliya	6 1 13		
7	Gurubaliya	2 1 36		
8	Kadelanda Kalutewa, Ratambagahayaya Arawa	169 2 19		
9	Hunugallandeyaya Nellipelaketiya, Arawa pita Waketiya	145 3 13		
10	Waketiya	0 1 8		
11	Hunugallanda Hunugallandeyaya, Waketiya (reservation along stream)	13 2 22		
12	Kadam Kandura, stream (dry) (half area)	1 3 35		
13	Pinnaketiya (reservation along stream)	5 3 22		
14	Pinnaketiya, Demataketiya Habareyaya	122 1 22		
15	Waketiya, Arawapitalanda, Wadigolla, Habareyaya, Demataketiya, Bowellanda Pinnaketiya (reservation along stream)	27 2 28		
16	Ambakotakahane Kandura (stream) (dry)	2 1 34		
17	Ambakotakahana Kandura (stream) (dry)	0 0 14		
18	Gurubaliya	4 3 20		
19	Pohonegoda	2 3 22		
20	Pohonegoda Galgolletalawa Tennepitakole (reservation along stream)	31 1 4		
21	Elle Kandura (stream)	2 1 5		
22	Pohonegoda	1 3 4		
23	Galgolletalawa, Meegastenna Kalaweldangare kole, Galgollemukalana Kiulelanda Tennepitakole Kalutewemukalana Gurubaliya	223 1 6		
24	Kiulelanda, Galgolletalawa (reservation along stream)	5 3 39		
25	Kiulelanda (reservation along stream)	2 3 10		
26	Kiulelanda	4 1 16		
27	Kiulelanda	10 0 24		
28	Kiulelanda (reservation along stream)	2 2 29		
29	Kiulelande Dola (stream)	2 3 39		
30	Kiulelanda, Tennepitakole (reservation along stream)	9 3 0		
31	Kiulelanda	2 3 34		
32	Kalutewa	1 3 5		
33	—Gansabhawa Path	0 3 13		
34	Habarekole (cemetery)	0 1 28		
35	Elhenpitiya	5 3 16		
36	Demataketiye Kandura (stream)	1 2 15		
37	Habareyaya, Demataketiya, Pinnaketiya, Siyambalakotalanda, Yodaela Elhenpitiya (reservation along stream)	17 1 0		
38	Siyambalakotelanda, Siyambalakotelande pitiya	5 3 19		
39	Siyambalakotelanda	1 1 35		
40	Siyambalakotelanda, Siyambalakotelande pitiya, Kudarelanda, Namirittaketiya (reservation along stream)	8 0 35		
41	—Stream (dry)	0 3 18		
42	Girandure Kandura (stream) (half area)	2 3 15		
43	Namirittaketiya, Kadurugaspiya Girandure oda (reservation along stream)	9 1 1		
44	Namirittaketiya, Nagahalanda Nagahawakayaya Kudarelanda	71 2 36		
45	Horanetotearawa	1 1 24		
47	—Ela	0 0 8		
48	Nagahawakayaya (reservation along Ela)	0 2 19		
49	Kadurugaspiya	17 0 24		

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 152 (Kandy)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,089 of March 31, 1950, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Watuliyadda in the Medasiya Pattuwa of the Udumbara Division of the Kandy District in the Central Province and described as lots 15, 106 and 107 in block survey village plan No 280 (vide Settlement Notice No 2,534)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Twentieth day of April, 1953

R W TENNEKOON,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
15	—	0 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
106	—	41 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
107	—	17 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 30th day of April, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 153 (Kandy)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,366 of March 7, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pallegama in the Pasbage Korale of the Uda Bulatgama Division of the Kandy District in the Central Province and described as lots 1, 2, 3 and 5 in Preliminary Plan No A 415 (vide Settlement Notice No 2764)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this eighth day of April, 1953

J W R CADIRAMEN,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	6 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	11 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 22nd day of April, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,120 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ataudagama in the Nikawa gampaha Korale of the Hiriyala Hatpattuwa of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 17, 18, 19, 20, 21 and 22 in Village Plan No 3,007 (vide Settlement Notice No 1,984)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Fourth day of March, 1953

R V JAYASURIYA,
Assistant Settlement Officer

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Registrar Office at which registered	Volume No	Folio No
1	—	121 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
2	23	33 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
2	24	0 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
2	25	1 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
2	26	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	27	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
2	28	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
2	29	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	3 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
8	30	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
8	31	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
8	32	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
8	33	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	34	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
8	35	1 1 5	S 26,847	5 (4) (c)	Rajasingha Mudiyanseleage Mudaliamige Ausadahamy of Mamunugama	—	Kurunegala B	319	115
8	36	1 0 0	S 26,851	5 (4) (c)	(1) Hitihamy Mudiyanseleage Ranhamige Sirwardena, (2) Hitihamy Mudiyanseleage Ranhamige Ran Banda, both of Mamunugama, (3) Hitihamy Mudiyanseleage Ranhamige Menikhamy of Kattambuwa, (4) Hitihamy Mudiyanseleage Ranhamige Kawamma of Ihala Kagama, (5) Hitihamy Mudiyanseleage Ranhamige Dingiri Amma, (6) Hitihamy Mudiyanseleage Ranhamige Tikiri Banda and (7) Hitihamy Mudiyanseleage Ranhamige Ukku Banda, all of Mamunugama	Settled in undivided shares of one seventh each	Kurunegala B	319	116
8	37	1 0 4	S 26,856	5 (4) (c)	Korale Gamaralalage Appuhamige Dingiri Appu of Ihala Timburiyawa	—	Kurunegala B	319	117
8	38	0 2 1	S 26,855	5 (4) (c)	Korale Gamaralalage Appuhamige Tikiri Banda of Ihala Timburiyawa	—	Kurunegala B	319	118
8	39	0 3 24	S 26,845	5 (4) (c)	Hitihamy Mudiyanseleage Dingiri Bandage Panchirala of Mamunugama	—	Kurunegala B	319	119
8	40	0 1 3	S 26,852	5 (4) (c)	Hitihamy Mudiyanseleage Mudiyansege Somawathie of Mamunugama	—	Kurunegala B	319	120
8	41	0 1 8	S 26,838	5 (4) (c)	(1) Hitihamy Mudiyanseleage Mutu Menikage Ran Banda and (2) Hitihamy Mudiyanseleage Mutu Menikage Ukku Banda, both of Konwewa	Settled in undivided shares of one half each	Kurunegala B	319	121
8	42	0 2 0	S 26,846	5 (4) (c)	(1) Hitihamy Mudiyanseleage Bandage Tikiri Banda, (2) Wasala Mudiyanseleage Ausadahamige Heen Banda (3) Wasala Mudiyanseleage Ausadahamige Kalu Banda, (4) Wasala Mudiyanseleage Ausadahamige Appuhamy and (5) Wasala Mudiyanseleage Ausadahamige Tikiri Menika, all of Mamunugama	Settled in undivided shares of one fifth each	Kurunegala B	319	122
8	43	1 1 33	S 26,839	5 (4) (c)	Hitihamy Mudiyanseleage Appuhamy Hitapu Vidanelage Kapuru Banda Hitapu Vidanelage of Mamunugama	—	Kurunegala B	319	123

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Registrar Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
8	44	1	0	1	S 26,853	5 (4) (c)	Hitihamy Mudiyansele Wannu hamige Ukku Amma of Mamunugama	—	Kurunegala B	319	124
8	45	0	3	27	—	5 (1)	The Crown	—	—	—	—
8	46	1	2	39	S 26,854	5 (4) (c)	Hitihamy Mudiyansele Kiri hamige Punchu Banda of C G R, Polonnaruwa	—	Kurunegala B	319	125
8	47	4	2	25	—	5 (1)	The Crown	—	—	—	—
8	48	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
8	49	1	0	4	S 26,844	5 (4) (c)	(1) Hitihamy Mudiyansele Ukkuralage Kapuru Banda, and (2) Hitihamy Mudiyansele Ukkuralage Dingiri Menika, both of Mamunugama	Settled in undivided shares of one half each	Kurunegala B	319	126
8	50	1	0	17	S 26,850	5 (4) (c)	Hitihamy Mudiyansele Punchu rala Arachchige Dingiri Banda of Mamunugama	—	Kurunegala B	319	127
8	51	0	1	39	S 26,837	5 (4) (c)	(1) Hitihamy Mudiyansele Bandage Ukku Banda (2) Hitihamy Mudiyansele Bandage Menikhamy (3) Hitihamy Mudiyansele Bandage Mutu Menika, all of Ihala Kagama in N C P, (4) Hitihamy Mudiyansele Bandage Kurna of Mamunugama and (5) Hitihamy Mudiyansele Bandage Dingiri Amma of Gallewa in Wannu Hatpattu	Settled in undivided shares of one fifth each	Kurunegala B	319	128
8	52	0	1	2	S 26,843	5 (4) (c)	(1) Hitihamy Mudiyansele Punchubandage Heen Banda and (2) Hitihamy Mudiyansele Punchubandage Bandu Menika, both of Mamunugama	Settled in undivided shares of one half each	Kurunegala B	319	129
8	53	0	2	20	—	5 (1)	The Crown	—	—	—	—
8	54	1	0	17	S 26 840	5 (4) (c)	On the persons mentioned in Note (1) below	Vide Note (2) below	Kurunegala B	319	130
							Note (1) —(1) Hitihamy Mudiyansele Bandage Dingiri Appu, (2) Hitihamy Mudiyansele Kiri Menika, (3) Rajakaruna Mudiyansele Nandawati, and (4) Hitihamy Mudiyansele Bandage Kiri Mudiyanse, all of Mamunugama				
							Note (2) —Settled in undivided shares of one fourth each				
8	55	2	0	37	S 26,848	5 (4) (c)	(1) Hitihamy Mudiyansele Ranhamige Kiri Banda Vidane, (2) Hitihamy Mudiyansele Tikiri Banda, ex Arachchi, (3) Hitihamy Mudiyansele Herat Banda and (4) Hitihamy Mudiyansele Tikiri Menika, all of Mamunugama	Settled in undivided shares of one fourth each	Kurunegala B	319	131
8	56	0	3	1	S 26,842	5 (4) (c)	Hitihamy Mudiyansele Bandage Heen Banda of Mamunugama	—	Kurunegala B	319	132
10	62	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
10	63	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
11	57	0	3	23	S 26,849	5 (4) (c)	Hitihamy Mudiyansele Wannu hamige Ukku Banda of Mamunugama	—	Kurunegala B	319	133
11	58	0	1	8	—	5 (1)	The Crown	—	—	—	—
11	59	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
11	0	0	1	36	—	5 (1)	The Crown	—	—	—	—
11	61	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0	0	38	—	5 (1)	The Crown	—	—	—	—
14	64	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
14	65	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—	—
14	66	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
14	67	1	0	4	—	5 (4) (a)	Not Claimed by the Crown	—	—	—	—
15	—	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	9	3	33	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0	2	20	—	5 (1)	The Crown	—	—	—	—
21	70	0	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
21	71	27	2	13	—	5 (1)	The Crown	—	—	—	—
21	72	14	2	8	—	5 (1)	The Crown	—	—	—	—
21	73	0	2	3	S 26,841	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala B	319	134
22	—	12	2	15	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 22nd day of April, 1953

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,121 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,376 of June 24, 1938, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Olupeliyawa in the Magul Otota Korale of the Wann-Hatpattuwa of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 3, 5, 6, 7, 8, 9, 11, 12, 14, 15, 22, 26, 27, 28, 29, 31, 32, 33, 34, 37, 39, 45, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 76, 77, 78, 80, 81, 82, and 83 in block survey village plan No 3,093 (vide Settlement Notice No 1,813)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Twenty seventh day of January, 1953

M M PILLAI,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	A. R. P 1 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
3	84	1 1 7	S 24,828	5 (4) (c)	Disanayaka Mudiyanse Wanihamige Kiri Banda of Mala bendiyawa	—	Kurunegala E	223	190
3	85	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	86	1 2 26	S 24,930	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse lage Memkralage Punci Banda Gan Aracci of Olupeliyawa	—	Kurunegala E	223	191
3	87	1 2 37	S 24,829	5 (4) (c)	Disanayaka Mudiyanse Menik Etanage Appuhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	192
5	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
6	88	0 3 1	S 24,908	5 (4) (c)	(1) Disanayaka Mudiyanse Appuhamige Kiri Manika and (2) Disanayaka Mudiyanse lage Appuhamige Dingiri Mamka, both of Olupeliyawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	193
6	89	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	71 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
11	90	0 3 2	S 24,831	5 (4) (c)	Abeysingha Mudiyanse Punci Banda Korlage Ranhamy of Elagammillewa	—	Kurunegala E	223	194
11	91	0 2 38	S 24,832	5 (4) (c)	Abeysingha Mudiyanse Punci Banda Korlage Herat Banda of Elagammillewa	—	Kurunegala E	223	195
11	92	0 2 39	S 24,833	5 (4) (c)	Abeysingha Mudiyanse Punci Banda Korlage Sittamma of Halambe	—	Kurunegala E	223	196
11	93	0 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
11	94	2 1 3	S 24,834	5 (4) (c)	Disanayaka Mudiyanse Kalu Banda Anumattalage Mutu mamka of Dodangollegama	—	Kurunegala E	223	197
11	95	9 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
11	96	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
11	97	0 2 37	S 24,835	5 (4) (c)	Abeysingha Mudiyanse Punci Banda Korlage Mudiyanse of Elagammillewa	—	Kurunegala E	223	198
11	98	1 2 4	S 24,836	5 (4) (c)	Abeysingha Mudiyanse Punci Banda Korlage Kapuruhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	199
11	99	1 2 27	S 24,837	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse lage Manikralage Ranhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	200
11	100	1 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
11	101	0 1 24	S 24,838	5 (4) (c)	Kiripuncha Kattadyage Kiriya of Olupeliyawa	—	Kurunegala E	223	201
11	102	1 0 10	S 24,839	5 (4) (c)	(1) Sarana Wahumpurayage Kaw wage Sausni and (2) Sarana Wahumpurayage Kawwage Hawkendiya, both of Olupeliyawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	202
11	103	1 1 35	S 24,840	5 (4) (c)	(1) Disanayaka Mudiyanse Puncralage Herathamy of Olupeliyawa and (2) Disanayaka Mudiyanse Puncralage Ukkuhamy of Dodangollegama	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	203
11	104	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
11	105	0 2 23	S 24,841	5 (4) (c)	Disanayaka Mudiyanse Tikiri Bandage Manikhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	204
11	106	0 2 15	S 24,842	5 (4) (c)	Disanayaka Mudiyanse Dingiri Bandage Lilawathie of Udagurilla	—	Kurunegala E	223	205
11	107	3 2 0	S 24,843	5 (4) (c)	Disanayaka Mudiyanse Herat hami Hitapu Vidanege Appuhamy Hitapu Vidane of Olupeliyawa	—	Kurunegala E	223	206
11	108	2 3 6	S 24,844	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse lage Menikralage Ran Menika of Olupeliyawa	—	Kurunegala E	223	207
12	—	1 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	7 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
26	109	1 0 34	S 24,910	5 (4) (c)	Disanayaka Mudiyanse Barallegedara Mudaliamige Appuhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	208

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
26	110	A R P 1 0 39	S 24,845	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Wannhamy of Olupeli yawa	—	Kurunegala E	223	209
26	111	1 0 32	S 24 847	5 (4) (c)	On the persons mentioned in Note (1) below	Vide Note (2) below	Kurunegala E	223	210
<p>Note (1) — (1) Disanayaka Mudiyanse- ralage Kapuruhamige Appuhamy (2) Disanayaka Mudiyanse-ralage Kapuruhamige Tikiri Banda, and (3) Disanayaka Mudiyanse- ralage Kapuruhamige Ran Manika, all of Mahamitowa</p> <p>Note (2) — Settled in undivided shares of one third each</p>									
26	112	1 0 39	S 24,957	5 (4) (c)	Wannunnehegedara Badde ralage Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	211
27	—	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	2 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
29	113	1 3 1	S 24,849	5 (4) (c)	Wasala Mudiyanse- ralage Wannhamy of Mahakirinda	—	Kurunegala E	223	212
29	114	1 0 38	S 24 850	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse- ralage Wannhamige Dingiri Banda of Mahamitowa	—	Kurunegala E	223	213
29	115	1 1 39	S 24 851	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse- ralage Wannhamige Ran Menka of Mahamitowa	—	Kurunegala E	223	214
29	116	1 2 1	S 24 852	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Ranhamy of Olupeli yawa	—	Kurunegala E	223	215
29	117	0 3 5	S 24,853	5 (4) (c)	Semasingha Navaratna Mudi- yanse-ralage Mudalhamige Ausada hamy of Malabendiyawa	—	Kurunegala E	223	216
29	118	1 0 23	S 24,854	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Mudalhamy of Malaben- diyawa	—	Kurunegala E	223	217
29	119	1 1 2	S 24,855	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Appuhamy of Malabendi- yawa	—	Kurunegala E	223	218
29	120	1 1 3	S 24,856	5 (4) (c)	(1) Disanayaka Mudiyanse- ralage Kapuru Menka and (2) Disanayaka Mudiyanse- ralage Mudalhamy of Malaben- diyawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	219
29	121	1 0 15	S 24,857	5 (4) (c)	Chandrasekara Wannayaka Mudiyanse-ralage Seelawathie of Olupeliyawa	—	Kurunegala E	223	220
29	122	1 0 20	S 24,858	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Kuma of Mivellawa	—	Kurunegala E	223	221
29	123	2 0 22	S 24,900	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Appuhamy Araccilage Herat Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	222
29	124	1 1 0	S 24,901	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse- ralage Wannhamige Kiri Banda Hitapu Vidane of Mahamitowa	—	Kurunegala E	223	223
29	125	0 1 16	S 24,902	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Kiri Menka of Hilogama	—	Kurunegala E	223	224
29	126	1 3 39	S 24,903	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Mudalhamige Menuhamy of Pahala Mawata gama	—	Kurunegala E	223	225
29	127	0 2 38	S 24,904	5 (4) (c)	(1) Semasingha Navaratna Mudi- yanse-ralage Appuhamige Kapuru Banda, (2) Semasingha Nava- ratna Mudiyanse-ralage Appu- hamige Mudiyanse, and (3) Semasingha Navaratna Mudi- yanse-ralage Appuhamige Punci Banda, all of Malabendiyawa	Settled in undivided shares of one third each, subject to the life interest of Mala- bendiyawe Kaura- lago Ran Manika of Malabendiyawa	Kurunegala E	223	226
29	128	0 3 38	S 24,905	5 (4) (c)	(1) Adikari Mudiyanse- ralage Kapuruhamige Mudiyanse, (2) Adi- kari Mudiyanse-ralage Kapuru- hamige Makkamma, (3) Adikari Mudiyanse-ralage Kapuruhamige Dingiri Amma, and (4) Adikari Mudiyanse-ralage Kapuruhamige Bandihamy, all of Mahamitowa	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	223	227
29	129	0 1 4	S 24,848	5 (4) (c)	On the persons mentioned in Note (1) above	Vide Note (2) above	Kurunegala E	223	228
29	130	1 0 38	S 24,906	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse- ralage Wannhamige Mudiyanse of Mahamitowa	—	Kurunegala E	223	229
29	131	1 1 14	S 24,907	5 (4) (c)	(1) Disanayaka Mudiyanse- ralage Appuhamige Kiri Manika and (2) Disanayaka Mudiyanse- ralage Appuhamige Dingiri Manika, both of Olupeliyawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	230
29	132	0 3 17	S 24,909	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Mudalhamige Appu- hamy of Olupeliyawa	—	Kurunegala E	223	231
29	133	0 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
29	134	1 3 32	S 24,911	5 (4) (c)	Olupeliyawe Disanayaka Mudi- yanse-ralage Kiri Banda of Timbiryawa	—	Kurunegala E	223	232
29	135	1 1 29	S 24,912	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Kiri Menka of Olu- peliyawa	—	Kurunegala E	223	233
29	136	2 1 30	S 24,913	5 (4) (c)	Araccilagegedara Disanayaka Mudiyanse-ralage Kiri Etana of Olupeliyawa	—	Kurunegala E	223	234
29	137	1 2 29	S 24,846	5 (4) (c)	Disanayaka Mudiyanse- ralage Wannhamy of Olupeli yawa	—	Kurunegala E	223	235

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
29	138	1 2 35	S 24,914	5 (4) (c)	Disanayaka Mudiyanse Menik ralage Ran Menika of Mala bendiyawa	—	Kurunegala E	223	236
29	139	1 1 39	S 24,915	5 (4) (c)	Disanayaka Mudiyanse Mal hamige Menuhamy of Mala bendiyawa	—	Kurunegala E	223	237
29	140	2 0 34	S 24,916	5 (4) (c)	Menkralalagedara Appuhamige Kuda Mudiyanse of Olupeliyawa	—	Kurunegala E	223	238
29	141	1 2 39	S 24,917	5 (4) (c)	Olupeliyawe Ratanajoti Theio of Mudalindaramaya, Yantampalawa, Kurunegala	—	Kurunegala E	223	239
29	142	1 3 30	S 24,918	5 (4) (c)	Disanayaka Mudiyanse Appuhamige Loku Mudiyanse of Olupeliyawa	—	Kurunegala E	223	240
29	143	1 2 39	S 24,919	5 (4) (c)	Disanayaka Mudiyanse Wan nihamige Ran Menika of Dodangollegama	—	Kurunegala E	223	241
29	144	1 0 33	S 24,920	5 (4) (c)	Olupeliyawe Disanayaka Mudiyanse Ran Manika of Mala bendiyawa	—	Kurunegala E	223	242
29	145	2 0 34	S 24,921	5 (4) (c)	Semasingha Navaratna Dingiri Banda of Malabendiyawa	—	Kurunegala E	223	243
29	146	0 1 6	S 24,922	5 (4) (c)	On the persons mentioned in Note (3) below	—	Kurunegala E	223	244
<p>Note (3) — (1) Herat Mudiyanse Mudalihamige Banda, (2) Herat Mudiyanse Mudalihamige Wannhamy, and (3) Herat Mudiyanse Mudalihamige Dingiri Manika, all of Hilogama</p> <p>Note (4) — (1) Settled in undivided shares of one third each</p>									
31	—	3 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	1 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	2 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	1 3 24	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
48	214	1 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
48	215	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
49	147	1 0 6	S 24,923	5 (4) (c)	(1) Tennakoon Mudiyanse Appuhamige Ukkumenika, and (2) Tennakoon Mudiyanse Appuhamige Kaluhamy, both of Nikaweratiya	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	245
49	148	0 2 11	S 24,830	5 (4) (c)	Disanayaka Mudiyanse Menik Etanage Appuhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	246
49	149	0 2 15	S 24,924	5 (4) (c)	(1) Herat Mudiyanse Mudiyanse Vel Vidanege Sittamma and (2) Herat Mudiyanse Mudiyanse Vel Vidanege Gunarath Banda, both of Hilogama	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	247
49	150	0 2 6	S 24,925	5 (4) (c)	Tennakoon Mudiyanse Puncu Bandage Kiri Mudiyanse of Dodangollegama	—	Kurunegala E	223	248
49	151	1 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
49	152	21 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
49	153	0 2 10	S 24,926	5 (4) (c)	Disanayaka Mudiyanse Puncu Banda Hitapu Aracci of Mala bendiyawa	—	Kurunegala E	223	249
49	154	1 3 22	S 24,954	5 (4) (c)	Disanayaka Mudiyanse Banda Vidanege Mutu Manika of Olupeliyawa	—	Kurunegala E	223	250
49	155	2 0 5	S 24,927	5 (4) (c)	Abeysingha Herat Mudiyanse Ran Banda Abeysingha of Walpaluwa	—	Kurunegala E	223	251
49	156	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
49	157	1 2 5	S 24,928	5 (4) (c)	William Alfred Abeysinha of Kurunegala	—	Kurunegala E	223	252
49	158	4 0 27	S 24,929	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse lage Menkralage Puncu Banda Gan Aracci of Olupeliyawa	—	Kurunegala E	223	253
49	159	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
49	160	0 2 14	S 24,931	5 (4) (c)	Disanayaka Mudiyanse Wan nihamige Dingiri Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	254
49	161	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
49	162	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
49	163	0 3 4	—	5 (1)	The Crown	—	—	—	—
49	164	1 0 33	S 24,932	5 (4) (c)	Disanayaka Mudiyanse Anu metrallagedara Wannhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	255
49	165	2 1 6	S 24,933	5 (4) (c)	Disanayaka Mudiyanse Anu metrallagedara Puncu Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	256
49	166	2 1 13	S 24,934	5 (4) (c)	Disanayaka Mudiyanse Dingiri Manika of Olupeliyawa	—	Kurunegala E	223	257
49	167	2 2 7	S 24,940	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyanse lage Mudiyanse Hitapu Vidanege of Olupeliyawa	—	Kurunegala E	223	258
49	168	3 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
54	207	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
54	208	1 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
54	209	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A R P							
54	210	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
55	211	4 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
55	212	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
55	213	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	1 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	1 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0 3 6	S 24,935	5 (4) (c)	Wannihamillagegedara Appu hamige Kaluhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	259
63	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0 3 15	S 24,922	5 (4) (c)	On the persons mentioned in Note (3) above	Video Note(4) above	Kurunegala E	223	244
65	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
67	169	1 0 3	S 24,935	5 (4) (c)	Wannihamillagegedara Appu hamige Kaluhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	259
67	170	1 3 4	S 24,936	5 (4) (c)	Wannihamillagegedara Disa nayaka Mudiyansele Appu hamige Punci Banda of Gale dullewa School, Tambutte gama	—	Kurunegala E	223	260
67	171	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
67	172	0 2 34	S 24,937	5 (4) (c)	(1) Waduro Bandaralage Sirimal hamige Menikhamy of Hene gedara, (2) Waduro Bandara lage Sirimalhamige Bandi Etana of Waduressa, and (3) Waduro Bandaralage Sirimal hamige Menuhamy of Monne kulama	Settled in undivided shares of one third each	Kurunegala E	223	261
67	173	1 1 32	S 24,938	5 (4) (c)	Waduro Bandaralage Sirimal hamige Punci Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	262
67	174	2 0 5	S 24,962	5 (4) (c)	Ilasingha Wasala Mudiyan selage Ukku Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	263
67	175	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
67	176	2 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
67	177	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
67	178	5 0 12	S 24,939	5 (4) (c)	Ilasingha Wasala Mudiyanse lage Mudiyanse Hitapu Vidane of Olupeliyawa	—	Kurunegala E	223	264
67	179	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
67	180	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
67	181	0 0 15	S 24,939	5 (4) (c)	Ilasingha Wasala Mudiyanse lage Mudiyanse Hitapu Vidane of Olupeliyawa	—	Kurunegala E	223	264
67	182	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
67	183	0 2 35	S 24,941	5 (4) (c)	Malala Sri Brakmana Vanni nayaka Tennakoon Mudiyan selage Kiri Banda Hitapu Araaci of Timburiyawa	—	Kurunegala E	223	265
67	184	5 1 26	S 24,942	5 (4) (c)	(1) Herat Mudiyansele Tikiri Kumarihamy of Malagamuwa and (2) Herat Mudiyansele Herat Banda Horombuwa of Pungalla	Settled in undivided shares of one half each	Kurunegala E	223	266
67	185	1 3 14	S 24,943	5 (4) (c)	Disanayaka Mudiyansele Appu hamige Kiri Manika of Ihalagama	—	Kurunegala E	223	267
67	186	1 3 36	S 24,944	5 (4) (c)	Disanayaka Mudiyansele Punciralage Kiri Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	268
67	187	1 0 1	S 24,945	5 (4) (c)	Disanayaka Mudiyansele Punciralage Ran Manika of Hilagama	—	Kurunegala E	223	269
67	188	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
67	189	1 0 15	S 24,946	5 (4) (c)	Disanayaka Mudiyansele Banda of Hulawa	—	Kurunegala E	223	270
67	190	5 2 26	S 24,947	5 (4) (c)	Mudiyanse Abayasinghe Senevi ratna of Tumbulla	—	Kurunegala E	223	271
67	191	0 3 33	S 24,948	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Appuhamige Herat Banda, (2) Tennakoon Mudiyansele Appuhamige Punci Banda, (3) Tennakoon Mudiyansele Mudiyansege Dingiri Banda, all of Waduressa, (4) Tennakoon Mudiyansele Mudiyansege Ukku Amma of Galkadawala, (5) Tennakoon Mudiyansele Mudiyansege Kapuru Banda, (6) Tennakoon Mudiyansele Mudiyansege Kuma, (7) Tennakoon Mudiyansele Kawralage Tikiri Banda, (8) Tennakoon Mudiyansele Kawralage Punci Banda, all of Waduressa, and (9) Tennakoon Mudiyansele Kawralage Menikhamy of Udagiri	Settled in undivided shares of one fourth each to (1) and (2), one sixteenth each to (3), (4), (5), and (6), and one twelfth each to (7), (8), and (9)	Kurunegala E	223	272

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
67	192	1 0 10	S 24,949	5 (4) (c)	(1) Semasingha Navaratna Mudiyanse- lage Appuhamy Hitapuarac- cillage Ranhamy of Malabendiyawa, (2) Sema- singha Navaratna Mudiyanse- lage Appuhamy Hitapuarac- cillage Mutu Menika of Mahagurilla, (3) Semasingha Navaratna Mudiyanse- lage Appuhamy Hitapuarac- cillage Dingiri Amma of Mahagurilla, (5) Semasingha Navaratna Mudiyanse- lage Appuhamy Hitapuarac- cillage Jinadasa, and (6) Semasingha Navaratna Mudiyanse- lage Appuhamy Hitapuarac- cillage Ram Banda, both of Mala bendiyawa	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	223	273
67	193	1 3 12	S 24,950	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Banda Lekammahatmayage Kiri Menika of Olupeliyawa	—	Kurunegala E	223	274
67	194	0 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
67	195	1 0 14	S 24,951	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Kuma of Elagammillewa	—	Kurunegala E	223	275
67	196	1 0 7	S 24,952	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Ukku Manika of Olupeliyawa	—	Kurunegala E	223	276
67	197	2 3 31	S 24,953	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Banda Vidanage Mutu Manika of Olupeliyawa	—	Kurunegala E	223	277
67	198	1 0 12	S 24,955	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Elakurhamige Kaluhamy of Kivulegama	—	Kurunegala E	223	278
67	199	0 3 19	S 24,956	5 (4) (c)	Wannunnehelegedara Badde- ralage Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	279
67	200	1 0 15	S 24,958	5 (4) (c)	Wannunnehelegedara Puna- Bandage Dingiri Amma of Olupeliyawa	—	Kurunegala E	223	280
67	201	2 2 11	S 24,959	5 (4) (c)	Wannunnehelegedara Sella- wannihamige Appuhamy of Olupeliyawa	—	Kurunegala E	223	281
67	202	2 2 0	S 24,960	5 (4) (c)	Disanayaka Mudiyanse- lage Mudalhamige Kiri Manika of Olupeliyawa	—	Kurunegala E	223	282
67	203	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
67	204	0 3 32	S 24,961	5 (4) (c)	Ilangasingha Wasala Mudiyan- selage Ukku Banda of Olupeliyawa	—	Kurunegala E	223	283
67	205	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
67	206	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
72	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
73	—	1 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	1 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	2 1 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
77	—	1 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	2 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 18th day of March, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,122 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Yakadapota in the Magul Medagandahaye Kotala East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28½, 31, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 58, 60, 62, 66, 68, 69, 70, 71, 73, 75, 76, 77, 81, 82, 83, 87, 88, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 101, 102, 103 and 104, in village plan No 3,140 (vide Settlement Notice No 2,359)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this second day of March, 1953

CHARLES ABAYASEKERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	18 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
11	105	1 0 8	S 26,175	5 (4) (c)	(1) Ukku Bandage Tikuhamy, (2) Ukku Bandage Mudiyanse, (3) Ukku Bandage Ran Menika, and (4) Ukku Bandage Awsada hamy, all of Galkadawala	Settled in undivided shares of one fourth each, subject to the life interest of Wanninayaka Mudiyanse Ran hamige Mutu Memka of Galkadawala	Kurunegala E	225	60
11	106	1 0 4	S 26,176	5 (4) (c)	(1) Range Bandaralage Ran Menikage Gunarat Banda, (2) Range Bandaralage Ran Menikage Kapuru Menika and (3) Range Bandaralage Ran Menikage Mudiyanse, all of Dullepitiya	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	61
11	107	211 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
11	108	0 2 4	S 26,177	5 (4) (c)	Rajagopala Mudiyanse Mura Lebbege Nauru Pichche of Wirawewa	—	Kurunegala E	225	62
11	109	1 2 0	S 26,178	5 (4) (c)	(1) Atapattu Mudiyanse gedara Kirihamige Dingiri Bandage Dingiri Amma of Galkadawala, (2) Atapattu Mudiyanse gedara Kirihamige Dingiri Bandage Hawadhamy of Nikawatte gama in Negampaha Korale, (3) Atapattu Mudiyanse gedara Kirihamige Dingiri Bandage Jayasundara of Kudarawaliya, (4) Atapattu Mudiyanse gedara Kirihamige Dingiri Bandage Mutu Menika, and (5) Atapattu Mudiyanse gedara Kirihamige Dingiri Bandage Jayasuriya, both of Galkadawala	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	225	63
11	110	0 2 3	S 26,179	5 (4) (c)	Herat Mudiyanse Bandage Panchrala of Mahakirunda	—	Kurunegala E	225	64
11	111	1 1 37	S 26,180	5 (4) (c)	Senanayaka Abeysingha Mudiyanse Ranhamy ex Arachchi of Nikawewa	—	Kurunegala E	225	65
11	112	0 1 38	S 26,181	5 (4) (c)	Herat Mudiyanse Appu hamige Tikiri Banda of Mivellewa	—	Kurunegala E	225	66
11	113	0 3 36	S 26,182	5 (4) (c)	(1) Senanayaka Abeysinghe Mudiyanse Appuhamige Tikiri Banda alias Nikawewe Appuhamige Tikiri Banda of Mahamitawa, (2) Senanayaka Abeysinghe Mudiyanse Appuhamige Dingiri Amma of Hilogama, (3) Senanayaka Abeysinghe Mudiyanse Appuhamige Herat Banda, and (4) Senanayaka Abeysinghe Mudiyanse Appuhamige Senanayaka, both of Nikawewa	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	67
11	114	0 2 6	S 26,183	5 (4) (c)	(1) Waduro Bandaralage Mudali hamige Dingiri Banda, (2) Waduro Bandaralage Mudali hamige Kapuru Banda, (3) Waduro Bandaralage Mudali hamige Ukku Amma, (4) Waduro Bandaralage Mudali hamige Dingiri Menika and (5) Waduro Bandaralage Mudali hamige Pinhamy, all of Galkadawala	Settled in undivided shares of one fifth each subject to the life interest of Wanninayaka Mudiyanse Memka of Galkadawala	Kurunegala E	225	68

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
11	115	A R P 0 1 37	S 26,184	5 (4) (c)	Herat Mudiyanseleage Punchiralaage Kalu Banda of Miwellewa	—	Kurunegala E	225	69
11	116	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
11	117	0 2 3	S 26,185	5 (4) (c)	Kiri Bandage Herat Banda of Moragolla	—	Kurunegala E	225	70
11	118	0 2 2	S 26,186	5 (4) (c)	Bandage Punchirala of Miwellewa	—	Kurunegala E	225	71
11	119	0 3 36	S 26,187	5 (4) (c)	(1) Wasala Mudiyanseleage Mal hamige Punchihamy, (2) Wasala Mudiyanseleage Punchiralaage Nandawathie, (3) Wasala Mudiyanseleage Punchiralaage Mudiyanse, and (4) Wasala Mudiyanseleage Punchiralaage Dingiri Menika, all of Mahagirilla	Settled in undivided shares of one half to (1) and one sixth each to (2) (3) and (4)	Kurunegala E	225	72
11	120	1 3 31	S 26,418	5 (4) (c)	(1) Wasala Mudiyanseleage Ukku Bandage Mohottihamy, (2) Wasala Mudiyanseleage Ukku Bandage Mudiyanse, both of Mahagirilla, (3) Wasala Mudiyanseleage Ukku Bandage Punchi Menika of Hdogama and (4) Wasala Mudiyanseleage Ukku Bandage Menuhamy of Elagammillewa	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	73
11	121	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
11	122	1 1 38	S 26,419	5 (4) (c)	(1) Menikralage Ranhamy of Yakadapota, (2) Menikralage Banda of Galkadawala and (3) Mudalhamige Ran Menika of Mahakirinda	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	74
11	123	0 2 2	S 26,204	5 (4) (c)	(1) Herat Mudiyanseleage Mudiyansege Tikiri Banda, (2) Herat Mudiyanseleage Mudiyansege Kirihamy, (3) Herat Mudiyanseleage Mudiyansege Ran Menika, (4) Herat Mudiyanseleage Mudiyansege Gunarathamy and (5) Herat Mudiyanseleage Mudiyansege Sirisena, all of Duillepitiya	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	225	75
11	124	0 2 1	S 26,205	5 (4) (c)	Herat Mudiyanseleage Punchirala of Galkadawala	—	Kurunegala E	225	76
11	125	0 2 3	S 26,206	5 (4) (c)	Herat Mudiyanseleage Ukku Bandage Appuhamy of Duillepitiya	—	Kurunegala E	225	77
11	126	0 2 9	S 26,207	5 (4) (c)	Ranhamige Punchi Banda of Moragolla	—	Kurunegala E	225	78
11	127	1 0 13	S 26,208	5 (4) (c)	Bandage Suddahamy of Yakadapota	—	Kurunegala E	225	79
11	128	0 1 39	S 26,209	5 (4) (c)	Herat Mudiyanseleage Bandage Mudiyanse of Thalagama	—	Kurunegala E	225	80
11	129	1 2 0	S 26,210	5 (4) (c)	Kirihamige Tikiri Banda Vel Vidane of Yakadapota	—	Kurunegala E	225	81
11	130	1 2 8	S 26,213	5 (4) (c)	(1) Wannmayaka Mudiyanseleage Mudalhamige Appuhamy (2) Wannmayaka Mudiyanseleage Mudalhamige Kapuru Banda, both of Hulugalla, (3) Wannmayaka Mudiyanseleage Mudalhamige Kaluhamy of Duillepitiya, (4) Wannmayaka Mudiyanseleage Mudalhamige Menuhamy of Hulawa, (5) Kirihamige Mudalhamy, (6) Kirihamige Ukku Amma, and (7) Kirihamige Lama Etana, all of Kulegama	Settled in undivided shares of one fifth each to (1), (2), (3) and (4) and one fifteenth each to (5), (6) and (7)	Kurunegala E	225	82
12	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	1 1 7	S 26,171	5 (4) (c)	Punchiralaage Somawathie of Galkadawala	—	Kurunegala E	225	83
17	131	0 2 6	S 26,214	5 (4) (c)	Herat Mudiyanseleagedara Appuhamy of Duillepitiya	—	Kurunegala E	225	84
17	132	0 2 6	S 26,215	5 (4) (c)	Range Bandaralage Ukku Banda Vedaralage Punchi Menika of Uguressewa	—	Kurunegala E	225	85
17	133	0 2 6	S 26,216	5 (4) (c)	Range Bandaralage Ukku Banda Vedaralage Ranhamy of Duillepitiya	—	Kurunegala E	225	86
17	134	0 2 4	S 26,274	5 (4) (c)	Naadehamige Punchirala of Duillepitiya	—	Kurunegala E	225	87
17	135	0 2 5	S 26,275	5 (4) (c)	Naadehamige Pinhamy of Duillepitiya	—	Kurunegala E	225	88
17	136	0 2 3	S 26,276	5 (4) (c)	Naadehamige Mudalhamy of Duillepitiya	—	Kurunegala E	225	89
17	137	0 2 1	S 26,277	5 (4) (c)	Herathamige Punchirala of Ranorewa	—	Kurunegala E	225	90
17	138	0 2 4	S 26,278	5 (4) (c)	(1) Herathamige Kapurhamy and (2) Herathamige Mutu Menika, both of Duillepitiya	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	91
17	139	0 2 1	S 26,279	5 (4) (c)	(1) Kawralage Memkhamy and (2) Kawralage Ran Banda, both of Duillepitiya	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	92

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
17	140	1 0 5	S 26,308	5 (4) (c)	Semasingha Wanninayaka Mudi yanselage Vidanega Kuma of Yakadapota	—	Kurunegala E	225	93
17	141	1 0 14	S 26,280	5 (4) (c)	(1) Semasingha Wanninayaka Mudi yanselage Kapuruhamige Kiribanda of Yakadapota, and (2) Semasingha Wanninayaka Mudi yanselage Mudi yanselage Ran Menika of Hulawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	94
17	142	1 2 6	S 26,281	5 (4) (c)	(1) Panchirralage Appuhamy, (2) Atapattu Mudi yanselage Srimalhamige Tikiri Banda, and (3) Atapattu Mudi yanse lage Srimalhamige Kapuru Banda, all of Yakadapota	Settled in undivided shares of one half to (1) and one fourth each to (2) and (3)	Kurunegala E	225	95
17	143	146 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	144	3 0 8	S 26,309	5 (4) (c)	(1) Semasingha Wanninayaka Mudi yanselage Sollowanni hamige Ukku Banda, and (2) Semasingha Wanninayaka Mudi yanselage Appuhamige Puchi Menika, both of Galkadawala	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	96
17	145	2 2 12	S 26,310	5 (4) (c)	Rasnayaka Mudi yanselage Banda Hitapu Arachchilage Mohotti hamy of Galkadawala	—	Kurunegala E	225	97
17	146	3 0 10	S 26,311	5 (4) (c)	(1) Semasingha Wanninayaka Mudi yanselage Menikralage Kawrala, (2) Semasingha Wanninayaka Mudi yanselage Menikralage Puchi Banda, both of Galkadawala, and (3) Menikralage Puchi Menika of Nikaweratiya	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	98
17	147	2 0 8	S 26,312	5 (4) (c)	(1) Mudalihamige Kawrala, (2) Herat Mudi yanselage Mudali hamige Banda, and (3) Mudalihamige Ran Etana all of Galkadawala	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	99
17	148	1 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	1 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
19	149	1 2 4	S 26,313	5 (4) (c)	(1) Jayapatma Herat Mudi yanse lage Appuhamy of Tambarombuwa, (2) Jayapatma Herat Mudi yanselage Ukku Menika of Nawana, and (3) Jayapatma Herat Mudi yanselage Puchi Menika of Uguressewa	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	100
19	150	4 2 12	S 26,314	5 (4) (c)	Jayapatma Herat Mudi yanselage Srimalhamy of Tambarombuwa	—	Kurunegala E	225	101
19	151	0 2 6	S 26,282	5 (4) (c)	(1) Jayapatma Herat Mudi yanse lage Mudi yanselage Herat Banda, (2) Jayapatma Herat Mudi yanse lage Mudi yanselage Sittamma, (3) Jayapatma Herat Mudi yanse lage Mudi yanselage Menikhamy, (4) Jayapatma Herat Mudi yanse lage Mudi yanselage Ran Banda, and (5) Jayapatma Herat Mudi yanselage Mudi yanse Mutu Menika, all of Tambarombuwa	Settled in undivided shares of one fifth each, subject to the life interest of Ekanayaka Mudi yanselage Puchi Menika of Tambarombuwa	Kurunegala E	225	102
19	152	127 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
19	153	1 0 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	154	2 0 13	S 26,283	5 (4) (c)	Herat Mudi yanselage Kalu Banda of Mivellewa	—	Kurunegala E	225	103
19	155	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
19	156	2 0 12	S 26,492	5 (4) (c)	(1) Ekanayaka Mudi yanselage Kapuruhamige Kirihamy, (2) Ekanayaka Mudi yanselage Kapuruhamige Ranhamy, (3) Ekanayaka Mudi yanselage Kapuruhamige Puchi Banda and (4) Ekanayaka Mudi yanse lage Kapuruhamige Ran Menika, all of Mahagurilla	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	104
19	157	0 2 2	S 26,284	5 (4) (c)	Dissanayaka Mudi yanselage Appuhamige Wannihamy of Mahagurilla	—	Kurunegala E	225	105
19	158	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
19	159	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
19	160	0 2 1	S 26,285	5 (4) (c)	(1) Ekanayaka Mudi yanselage Herathamige Dingiri Banda of Hidogama, (2) Ekanayaka Mudi yanselage Herathamige Panchirala of Mahagurilla, (3) Atapattu Mudi yanselage Mudalihamige Herat Banda of Hidogama, (4) Ekanayaka Mudi yanselage Herathamige Kombihamy of Warawewa in Moyen Egoda Korale, (5) Atapattu Mudi yanselage Mudalihamige Puchi Banda of Hidogama and (6) Ekanayaka Mudi yanselage Appuhamige Tikiri Banda of Hulawa	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	225	106

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A R P							
19	161	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
19	162	0 2 1	S 26,286	5 (4) (c)	(1) Herat Mudiyansele Sudda hamige Mutu Menika of Kirindigalla, (2) Herat Mudiyansele Suddahamige Punchi Menika of Galkadawala, (3) Herat Mudiyansele Sudda hamige Menuhamy of Mahagmilla and (4) Herat Mudiyansele Suddahamige Ukkuhamy of Galkadawala	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	107
19	163	1 1 31	S 26,287	5 (4) (c)	(1) Tennakoon Mudiyansele Ran Banda of Galkadawala, (2) Tennakoon Mudiyansele Dingiri Bandage Punchi Menika of Nikaweratiya, (3) Punchi Banda Hitapu Vidanage Leelawathi and (4) Punchi Banda Hitapu Vidanage Menkrala, both of Dodan gollegama	Settled in undivided shares of one third each to (1) and (2), and one sixth each to (3) and (4)	Kurunegala E	225	108
19	164	1 2 10	S 26,288	5 (4) (c)	(1) Ranhamige Suddahamy, (2) Ranhamige Menikhamy, both of Galkadawala, and (3) Ranhamige Dingiri Amma of Mahamitowa	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	109
19	165	1 1 36	S 26,476	5 (4) (c)	(1) Mudiyanse Arachchilage Punchi Menika and (2) Mudiyanse Arachchilage Mudiyanse, both of Galkadawala	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	110
19	166	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
19	167	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
19	168	1 2 13	S 26,477	5 (4) (c)	(1) Herathamige Punchi Banda, (2) Herathamige Appuhamy, both of Galkadawala, (3) Herathamige Kiri Etana of Nikaweratiya, (4) Herathamige Ran Menika of Kiulegama, (5) Herathamige Ranhamy of Galkadawala, (6) Herathamige Kombhamy of Maha Kirinda, and (7) Herathamige Kiri Banda of Galkadawala	Settled in undivided shares of one seventh each	Kurunegala E	225	111
20	—	20 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	1 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	3 1 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
25	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	3 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	6 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	6 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
28½	—	0 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	1 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	36 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
45	169	0 2 6	S 26,478	5 (4) (c)	(1) Herat Mudiyansele Malhamy Hitapu Arachchilage Jindasa, (2) Herat Mudiyansele Malhamy Hitapu Arachchilage Jayatilaka, (3) Herat Mudiyansele Malhamy Hitapu Arachchilage Mudiyanse and (4) Herat Mudiyansele Malhamy Hitapu Arachchilage Herat Banda, all of Miwellewa	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	112
45	170	0 2 2	S 26,479	5 (4) (c)	Mohottamige Bandi Etana of Galkadawala	—	Kurunegala E	225	113
45	171	0 2 4	S 26,480	5 (4) (c)	Herat Mudiyansele Mohottamige Appuhamy of Galkadawala	—	Kurunegala E	225	114
45	172	0 3 39	S 26,493	5 (4) (c)	Herat Mudiyansele Bandage Mudiyanse of Galkadawala	—	Kurunegala E	225	115
45	173	0 2 3	S 26,481	5 (4) (c)	(1) Sellawannhamige Dinuhamy and (2) Sellawannhamige Herat Banda, both of Miwellewa	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	116
45	174	72 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
45	175	1 0 21	S 26,482	5 (4) (c)	Appuhamige Wannhamy of Yakadapota	—	Kurunegala E	225	117
45	176	0 2 3	S 26,483	5 (4) (c)	Herat Mudiyansele Kiri Bandage Kiri Menika of Yakadapota	—	Kurunegala E	225	118
45	177	1 1 2	S 26,379	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mudiyansege Tikiri Banda of Malabendiyawa, (2) Herat Mudiyansele Mudiyansege Appuhamy, (3) Herat Mudiyansele Mudiyansege Guna ratham, (4) Herat Mudiyansele Mudiyansege Kuma, and (5) Herat Mudiyansele Mudiyansege Dingiri Amma, all of Galkadawala	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	225	119

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
45	178	0 2 3	S 26,380	5 (4) (c)	Herat Mudiyansele Appu hamige Ran Menika of Yakadapota	—	Kurunegala E	225	120
45	179	1 1 36	S 26,381	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ukku Bandage Ukku Amma of Hidogama, (2) Kirihamige Hawadihamy, (3) Herat Mudiyansele Ukku Bandage Mudiyanse and (4) Herat Mudiyansele Ukku Bandage Tikiri Menika, all of Yakadapota	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	121
45	180	0 2 0	S 26,382	5 (4) (c)	(1) Herat Mudiyansele Kalu Bandage Ranhamy of Galkadawala, (2) Kalu Bandage Menuhamy of Miwellewa, (3) Kalu Bandage Punchi Banda, and (4) Kalu Bandage Kiri Banda, both of Galkadawala	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	122
45	181	0 1 5	S 26,383	5 (4) (c)	Adikari Mudiyansele Mudali hamige Menikhamy of Galkadawala	—	Kurunegala E	225	123
45	182	0 1 1	S 26,384	5 (4) (c)	(1) Waduro Bandarale Mudali hamige Herat Banda and (2) Waduro Bandarale Mudali hamige Kiri Menika, both of Galkadawala	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	124
45	183	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
45	184	0 2 0	S 26,385	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala E	225	125
Note (1) —(1) Herat Mudiyansele Ukku Bandage Kapuru Menika, and (2) Herat Mudiyansele Ukku Bandage Wannihamy, both of Yakadapota									
Note (2) —Settled in undivided shares of one half each									
45	185	0 1 35	S 26,386	5 (4) (c)	Herat Mudiyansele Kiri Bandage Herathamy of Yakadapota	—	Kurunegala E	225	126
45	186	0 2 2	S 26,387	5 (4) (c)	Semasingha Wanninayaka Mudiyansele Vidanege Appuhamy of Hulogedara	—	Kurunegala E	225	127
45	187	0 1 38	S 26,388	5 (4) (c)	Semasingha Wanninayaka Mudiyansele Vidanege Menikrala of Yakadapota	—	Kurunegala E	225	128
45	188	0 3 11	S 26,389	5 (4) (c)	(1) Semasingha Nawaratna Mudiyansele Appuhamige Jayawardana, and (2) Semasingha Nawaratna Mudiyansele Appuhamige Jinadasa, both of Malabendiyawa	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	129
45	189	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
45	190	0 3 2	S 26,390	5 (4) (c)	On the persons mentioned in note (3) below	Vide note (4) below	Kurunegala E	225	130
Note (3) —(1) Herat Mudiyansele Appuhamige Tikirihamy and (2) Herat Mudiyansele Sellawannihamige Mudiyanse, both of Yakadapota									
Note (4) —Settled in undivided shares of one half each									
45	191	0 1 18	S 26,391	5 (4) (c)	On the persons mentioned in note (5) below	Vide note (6) below	Kurunegala E	225	131
Note (5) —(1) Atapattu Mudiyansele Mohottihamige Tikiri Menika, (2) Atapattu Mudiyansele Mohottihamige Malhamy, and (3) Atapattu Mudiyansele Mohottihamige Dingiri Banda, all of Hidogama									
Note (6) —Settled in undivided shares of one third each									
45	192	1 2 0	S 26,392	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Appuhamige Ranhamy of Hidogama	—	Kurunegala E	225	132
45	193	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
45	194	0 2 3	S 26,393	5 (4) (c)	Yapa Mudiyansele Baralage Bandi Etana of Hulowa	—	Kurunegala E	225	133
45	195	0 2 2	S 26,394	5 (4) (c)	(1) Herat Mudiyansele Mohottihamige and (2) Mahamitawa Herat Mudiyansele Ukku hamige Menikhamy, both of Yakadapota	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	134
45	196	0 1 39	S 26,395	5 (4) (c)	(1) Kalu Bandage Kombihamy of Hulowa (2) Kalu Bandage Punchi Menika of Yakadapota, and (3) Kirihamige Dingiri Banda of Mahakirinda	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	135
45	197	2 0 3	S 26,396	5 (4) (c)	(1) Bandage Kaluhamy of Hulgalla, (2) Bandage Tikirihamy of Talakolawewa, (3) Bandage Appuhamy of Galkadawala and (4) Hatanhamige Tikirihamy of Mahakirinda	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	136
45	198	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
45	199	0 1 36	S 26,397	5 (4) (c)	Dingiri Bandage Kalu Banda of Uguressewa	—	Kurunegala E	225	137
45	200	0 1 38	S 26,398	5 (4) (c)	Dingiri Banda Hitapu Vidanege Ran Banda of Yakadapota	—	Kurunegala E	225	138
45	201	0 3 4	S 26,399	5 (4) (c)	(1) Appuhamy Vidanege Menuhamy, (2) Appuhamy Vidanege Ran Menika, both of Mahagirilla, and (3) Appuhamy Vidanege Punchi Menika of Miwellewa	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	139
46	—	0 1 2	S 26,390	5 (4) (c)	On the persons mentioned in note (3) above	Vide note (4) above	Kurunegala E	225	130

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
82	221	2 0 12	S 26,414	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyansele Malhamilogedara Kirihamy, (2) Wanninayaka Mudiyansele Malhamilogedara Kuru Banda, (3) Panchhalage Bandara Menika, and (4) Ranhamige Mutu Menika, all of Hulogedara	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	157
82	221½	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
82	222	1 2 10	S 26,415	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Appuhamy Arachchilage Dingiri Banda, (2) Atapattu Mudiyansele Appuhamy Arachchilage Mudiyanse, both of Hidogama, (3) Atapattu Mudiyansele Mookamma of Wasiwewa and (4) Atapattu Mudiyansele Appuhamy Arachchilage Mutu Menika of Kirindigalla	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	158
82	223	0 2 2	S 26,416	5 (4) (c)	Malwila Panchirala Tennakoon of Udagirilla	—	Kurunegala E	225	159
82	224	1 0 7	S 26,417	5 (4) (c)	(1) Wasala Mudiyansele Ukku Bandage Ranhamy and (2) Wasala Mudiyansele Mohottamige Ran Menika, both of Mahagirilla	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	160
82	225	59 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
82	225½	3 0 17	S 26,445	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Appuhamy, (2) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Herat Banda, both of Mahagirilla, (3) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Menikhamy of Waduressa, (4) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Bandhamy of Wambotuwewa, (5) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Kiru Etana of Hidogama, and (6) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Ran Etana of Mahakirinda	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	225	161
82	226	1 0 0	S 26,446	5 (4) (c)	Ranhamige Mudiyansele of Galkadawala	—	Kurunegala E	225	162
82	227	1 0 2	S 26,447	5 (4) (c)	(1) Ranhamige Ran Banda, and (2) Ranhamige Suddahamy, both of Galkadawala	Settled in undivided shares of one half each	Kurunegala E	225	163
82	228	0 3 33	S 26,448	5 (4) (c)	(1) Jayapatma Herat Mudiyansele Kirihamy Hitapu Vidanege Panchi Banda Vel Vidane, (2) Jayapatma Herat Mudiyansele Kirihamy Hitapu Vidanege Ranhamy, and (3) Jayapatma Herat Mudiyansele Namburalage Kiru Banda, all of Tambarombuwa	Settled in undivided shares of one half to (1) and one fourth each to (2) and (3)	Kurunegala E	225	164
82	229	2 0 19	S 26,449	5 (4) (c)	(1) Mahagirilla Dissanayaka Mudiyansele Appuhamige Panchihamy of Kulegama, (2) Mahagirilla Dissanayaka Mudiyansele Appuhamige Dingiri Menika of Makaduwwa, (3) Mahagirilla Dissanayaka Mudiyansele Appuhamige Kirimenika of Mrwellewa, and (4) Mahagirilla Dissanayaka Mudiyansele Appuhamige Tikirihamy of Palu Tambiriyawa	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	165
82	230	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
82	231	0 1 37	S 26,450	5 (4) (c)	(1) Mudiyansele Mutu Menika, (2) Mudiyansele Tikiri Banda, and (3) Mudiyansele Panchi Banda, all of Elagammillewa	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	166
82	232	0 1 37	S 26,451	5 (4) (c)	Panchi Bandage Mudiyansele of Mahagirilla	—	Kurunegala E	225	167
82	233	0 1 36	S 26,452	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Mudiyansele Kapuru Banda, (2) Adikari Mudiyansele Mudiyansele Kiru Banda, (3) Adikari Mudiyansele Mudiyansele Ran Menika, (4) Adikari Mudiyansele Mudiyansele Dingiri Amma, and (5) Adikari Mudiyansele Mudiyansele Wannihamy, all of Mahamitawa	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	225	168
82	234	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
82	235	1 2 19	S 26,453	5 (4) (c)	Semasingha Wanninayaka Mudiyansele Bandage Tikirihamy of Tambarombuwa	—	Kurunegala E	225	169

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests encumbrances, Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
82	236	A R P 0 2 3	S 26,454	5 (4) (c)	Jayapatma Herat Mudiyanse- laga Awusadahamige Banda of Tambarombuwa	—	Kurunegala E	225	170
82	237	0 2 3	S 26,455	5 (4) (c)	Jayapatma Herat Mudiyanse- laga Appuhamige Kiri Banda of Tambarombuwa	—	Kurunegala E	225	171
82	238	1 0 3	S 26,456	5 (4) (c)	(1) Kapuruhamige Menuhamy, (2) Kapuruhamige Menikhamy, (3) Kapuruhamige Piyadasa, and (4) Kapuruhamige Kurna, all of Hulugalla	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	225	172
82	239	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
82	240	0 2 2	S 26,484	5 (4) (c)	Waduro Bandaralage Appuralage Herat Banda of Waduressa	—	Kurunegala E	225	173
82	241	1 2 6	S 26,485	5 (4) (c)	Wadurobandaralage Arachchi laga Banda of Yakadapota	—	Kurunegala E	225	174
82	242	15 3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
87	—	4 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
88	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
96	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
97	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
98	243	1 2 1	S 26,486	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyanse- laga Appuhamige Puchihamy of Mahagrilla, (2) Ekanayaka Mudiyanse- laga Appuhamige Ran Menika of Kuda Mitowa and (3) Ekanayaka Mudiyan- selaga Appuhamige Kirimenika of Kullegama	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	175
98	244	0 3 17	S 26,212	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- laga Puchiralage Mudalihamy Vedarala of Mahagrilla	—	Kurunegala E	225	176
101	—	0 2 37	S 26,211	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- laga Puchiralage Mudalihamy Vedarala of Mahagrilla	—	Kurunegala E	225	177
102	245	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
102	246	0 2 0	S 26,487	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- laga Appuhamige Bandihamy of Mahagrilla	—	Kurunegala E	225	178
102	247	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
102	248	0 2 3	S 26,488	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- laga Appuhamige Kirihamy of Mahagrilla	—	Kurunegala E	225	179
102	249	0 2 7	S 26,489	5 (4) (c)	Ekanayaka Mudiyanse- laga Appuhamige Banda of Maha- grilla	—	Kurunegala E	225	180
102	250	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
102	251	0 1 39	S 26,490	5 (4) (c)	(1) Atapattu Mudiyanse- laga Mudalihamige Kiri Menika of Tumbulla, (2) Atapattu Mudiyanse- laga Mudalihamige Ran Banda of Hidogama, and (3) Atapattu Mudiyanse- laga Mudalihamige Puchi Menika of Miwellewa	Settled in undivided shares of one third each	Kurunegala E	225	181
102	252	0 2 10	S 26 491	5 (4) (c)	Kalu Bandage Kapuru Banda of Mahakirinda	—	Kurunegala E	225	182
103	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
104	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 31st day of March, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 430 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,360 of March 25 1953 and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Helwala in the *Diyaputtagam Pattawa* of the Kolonna Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 6, 9, 10, 11, 12, 13, 14, 16, 17 and 18 in Block Survey Village Plan No 755 (vide Settlement Notice No 1737)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (c) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo this first day of April, 1953

M. W. F. ABAYAKOON,
Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	1 1 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	—	0 0 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	—	2 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
10	—	0 1 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	4 0 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	1 3 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
17	—	0 0 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	2 3 9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 12th day of May, 1953

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 431 (Ratnapura)

WHEREAS a notice under section 1 of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 was duly published in the *Gazette* No 7,798 of August 15, 1930, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Wewelketiya in the Uda Pattu of the Nawadun Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 2, 5, 8, 12, 17, 18, 22, 25, 27, 30, 32, 33, 37, 41, 46, 48, 52, 55, 58, 69, 70 and 71 in Block Survey Preliminary Plan No 402 (vide W. L. O. Notice No. 10 650)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinances

I, the undersigned, in pursuance of the powers conferred on me by sections 3 and 32 of the Land Settlement Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty seventh day of February, 1953

M. W. F. ABAYAKOON,
Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Section and Sub section of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 under which settled	On whom settled	Remarks (shares interests encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
2	—	0 0 7	—	4 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 2	—	4 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 1	—	4 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 3	—	4 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 6	—	4 (1)	The Crown	—	—	—	—
18	—	2 1 10	—	4 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 2	—	4 (1)	The Crown	—	—	—	—
30	—	0 0 5	—	4 (1)	The Crown	—	—	—	—
32	32	0 1 31	—	4 (1)	The Crown	—	—	—	—
32	32A	0 0 14	—	4 (1)	The Crown	—	—	—	—
41	—	1 0 19	—	4 (1)	The Crown	—	—	—	—
46	—	0 3 15	—	4 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 21	—	4 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 16	—	4 (1)	The Crown	—	—	—	—
55	—	1 0 1	—	4 (1)	The Crown	—	—	—	—
58	—	0 0 11	—	4 (1)	The Crown	—	—	—	—
69	—	0 3 26	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70	2 0 32	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70A	2 0 11	S 26,012	4 (1)	Prangige Bastian Peris of Wewelketiya	—	Ratnapura	B 310	274
70	70B	0 2 2	S 26,013	4 (1)	Houpage Don Agri Appuhamy of Wewelketiya	—	Ratnapura	B 310	275

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
70	70c	3 0 13	S 26,014	4 (1)	(1) Guurusinha Arachchige Jane Nona and (2) Adikaram Mudiyanselage Appu Sinno, both of Nugegola	Settled in undivided shares of one half each	Ratnapura	B 310	276
70	73	0 3 13	—	4 (1)	The Crown	—	—	—	—
70	74	0 0 37	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70L	1 0 8	—	1 (1)	The Crown	—	—	—	—
70	70E	0 1 1	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70G	4 0 13	S 26 015	4 (1)	Gangaboda Vidanelage Setuhamy of Ambalayaya	—	Ratnapura	B 310	277
70	70H	0 2 4	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70I	0 2 4	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70J	0 1 35	—	4 (1)	The Crown	—	—	—	—
70	70K	1 0 10	—	4 (1)	The Crown	—	—	—	—
70	—	1 2 27	—	1 (1)	The Crown	—	—	—	—

APPENDIX

I, the undersigned hereby declare that the lands described as lots 22, 25, 33 and 37 in Block Survey Preliminary Plan No 402 have been abandoned from the above mentioned notice published under section 1 of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 Given at the Settlement Office, Colombo, this twenty seventh day of February, 1953

M W F ABEYAKOON,
Settlement Officer

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 22nd day of April, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

Land Acquisition Notices

LD 4695

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about $\frac{1}{2}$ acre out of the land called Kellubellehena, situated in Pilawala, Pata Dumbara, Kandy District, and bounded as follows —

North by Hakketugalla—Summalwatte Road,
East South and West by remaining portion of the same land claimed by K PUNCHI BANDA and Basil Ratwatta

Signed by me,

S F AMURASINGHI,
Permanent Secretary

Ref No J/TW/37/53
Colombo June 1, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Portions, totalling in extent about 2 100ds out of the lands required for the widening of Western Section of Old Wellampitiya Road situated at Wellampitiya, within the Urban Council Limits of Kolonnawa Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by private land and Wellampitiya Ela
East by section of Old Wellampitiya Road already widened,
South by main Ratnapura Road and private lands,
West by a portion of same road

Ref No Q 4157/J/HLG/1914
Colombo, May 26, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 14 70/363 perches of the land called Koraduawatte, situated in Baddegama North Village, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by the land called Mahagoda Kando,
East by a portion of the same land,
South by Kalapu Ela,
West by the land called Maagahawatte

Ref No J/LG/2906
Colombo, March 3, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

LA 3383/J/LG/2662

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about one acre out of the land called Nattandiya Estate, situated in Tabbowa Village Pitkal Korala South, Chilaw District, and bounded as follows —

North by Nattandiya Udubadduwa P W D road,
East by Tabbowa Kahatagaspiya V C road
South and West by the remaining portions of the same land

Colombo, May 5, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Rockwood Bungalow in extent about 0a 3r 16p, bearing assessment Nos 23 and 25, situated in Thandavenvelv Village, within the Urban Council Limits of Batticaloa Mannunai Pattu North, Batticaloa District, and bounded as follows —

North by premises known as Hydrabad bungalow formerly belonging to Mabel Devadasn
East by Station Road and land of Canaganayagam,
South by land of Thambiappah and
West by Government Training College and formerly of Iyampilla Mudaliya

Ministry's Reference No J/AF/244/53
Batticaloa Kachcheri's Ref No LD 3408

Colombo, June 3, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

LP 6492

I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Three portions, totalling in extent about 1 A 0 R 27 P out of lots 60 and 62 in final village plan 479 (Nelluwa) and lot 85 in final village plan 80 (Meddegama), situated in the villages of Nelluwa and Meddegama, Himidum Pattu, Galle District, and bounded as follows —

North by footpath from Himiduma to Batuwangala,
East by lot 1 and part of lot 85 in F V P 480,
South by part of lot 85 in F V P 480 and part of lot 62 in F V P 62
West by lots 59 and 61 in F V P 479

Ref No J/HLG/1969
Colombo, April 28, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 1308' x 18' out of the land called Cooragewatte, situated in Etkandura Village, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by portion of the same land and land belonging to B H Edin,
East by P W D road, Etkandura Ampegama
South by Meddewila Mahayaya,
West by Banwelthunduwé Denya

Ref No J/HLG/1550
Colombo, May 20, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4465/J/DEA/2749

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Preliminary plan No A 3100 Description	Village—Panaluwa Names of the Claimants	Extent A R P
4	Galwalamullelanda	Coconut garden and temporary house	Crown and leased to G Marthehs of Panaluwa	1 0 2
6	Do	do	Crown and leased to G Abraham Pererā and G Ompv Perera both of Panaluwa	1 0 2
7	Do	Coconut garden house latrine and well	Crown and leased to D Peter Singho Panaluwa	1 0 7
20	Hatanagedeniya	Paddy field	Crown and leased to J Magihs Appuhamy, Panaluwa	1 0 3
21	Do	Coconut garden house latrine and well	Crown and leased to V Sugathan Smgho of Panaluwa	1 0 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 15, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 1, 1953 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri
Colombo, June 13, 1953

A S T V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LP 6441

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose — Acquisition of land for a National Monument

Description of the land to be acquired

P P A 1456 Village—Telikada

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A	R	P
1	Ambagahaduwewatte Laolugahawatte	Garden contains 34 coconut trees, 1 Bo tree 5 bata domba trees over 30 years, 1 woodapple tree 3 arecanut trees, 4 cadju trees 1 bel tree, 6 bread fruit trees, 8 rubber trees 15-20 years, 8 coconut trees, 14 jak trees 1 lime tree, 12 arecanut trees, 7 mango trees 5-10 years, 3 betel creepers and about 75 plantain bushes, one mud walled and thatched house 1 mud walled and tiled boutique with a thatched shed and part of footpath	Mrs Dona Eashna Panditha Gunawardene Mrs Alexander Gunawardene and Kandegoda Gamage Hunniamy, all of Telikada Richard Abeynayake of Baddegama Estate Baddegama H R Gunawardene New Road, Nugegoda and Kandegoda Gamage Babyhamy of Halpatota	1	3	31 5
Total				1	3	31 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on July 23, 1953 at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Galle, June 10, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 965

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 1826 Village—Karativu East

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kothuru	Paddy field	Kandiah Sangarapillai and wife Kamachchi of Karanagar West Karanagar	0	0	0 3
2	Do	do	Karthegeesu Kandiah and wife Parupathu of Karanagar West, Karanagar	0	0	1 3
3	Do	do	Suppar Arumugam and wife Rasammah of Karanagar West, and presently in Malaya The attorney in Ceylon is Valhamma w/o Suppar of Karanagar West, Karanagar	0	0	1 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on August 4, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 24, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, June 9, 1953

P J HUDSON,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 963

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1825 Village—Velana East

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Theethankoodal	Palmyrah garden contains 9 palmyrah trees 50-70 years, one abandoned earth well, one masonry well, one mortuary, one labourers lavatory, one labourers' quarters and maternity home/buildings	(1) Sri Waitilingam Duraisamy, Cloak Tower Road, Jaffna (2) Waitilingam Wijaya ratnam Vathuru, Karaveddi (3) Waitilingam Ratnagopal, 11, De Fonseka Road Colombo (4) Waitilingam Ponnudurai, Maruthanadam, Chunnakam (5) Waitilingam Rasagopal, 1st Cross Street, Jaffna	2	1	10 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on August 4, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, June 9, 1953

P J HUDSON,
Government Agent

Land Redemption Notices

Ref No LRO/APL—J/LLD/308/53/LD 7429

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now therefore I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me
S F AMERASINGHE
Permanent Secretary

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Colombo May 20 1953

Schedule

Supplement No 5 to final village plan 163 Village—Walasmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P
226	Kekiriwattehena	Paddy field contains 2 coconut trees 20 years and a masonry well and coconut garden 20 years	K H Jacques de Silva of Walasmulle (deceased) Heirs— M H Leelavathie wife, K H Pemasatna, son, K H Hemalatha daughter K H Suwarnatilake son, K H Padmatilaka, all of Walasmulle	6	1 16
Total				6	1 16

No Q 4635/LRO/APL 1529 and 3336

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942

Now, therefore I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me,
S F AMERASINGHE
Permanent Secretary

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Colombo, April 29 1953

Schedule

Preliminary plan A 3187 Village—Asguwalpola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P
4	Bogahawatta Pathangigahawatta Meegahawatta and Ambagahawatta	Coconut garden (30-50 years) contains a temporary mud thatched hut and part of an earth well	Mrs Hilda W P Samarasekera of Udugampola Gampaha	3	1 36
5	Do	Coconut garden (30-50 years)	do	0	1 2
6	Ambagahawatta	Coconut garden (30-50 years) contains part of an earth well	do	1	0 10
7	Do	Coconut garden (30-50 years)	do	0	0 22
Total				4	3 30

NOTICE

IT is hereby notified for general information that, in view of the Buddhist Posen Holiday, all notices and advertisements for Publication in the *Government Gazette* of June 25, 1953, should reach the Government Press on or before 12 noon, on Tuesday, June 23, 1953

Government Press,
Colombo, June 17, 1953

BERNARD de SILVA,
Government Printer

ඉඩම් සලකුණකිරීම පිළිබඳ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,885 (කැගල්ල)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,884 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් ව(ඒ)න් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් වෙනාහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගණන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ආර් වි ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කයේ කොට්ඨාශ ආදායම් පාලක නිලධාරිතුමාගේ කොට්ඨාශය වන අවුළුගම් සහ පනාවල් කෝරළවල නැගෙනහිර පනාවල් කෝරළේ ඉඹුල් පිටිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම් වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

උතුරට වල්අරඹේ ඇල, නැගෙනහිරට මනිකන්දේ ඇස්වේට්, T P නො. 244,720 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ, දකුණට මලදොල, මනිකන්දේ ඇස්වේට් සහ පුහුරුරඹේ ඇල, බස්නාහිරට මහඔය සහ පදුඔය ද වේ

මුල් සිතියම නො. A 259

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	මුකලාන්හේන (වල්අරඹේ ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 16
2	වතුපාර (එම)	0 0 4
3	මනිකන්දේ ඇස්වේට් (එම)	0 2 38
4	මුකලාන්හේන (පුදුඔය, මහඔය සහ පුහුරුරඹේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 3 7
5	මනිකන්දේ ඇස්වේට් (මහඔය දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 8
6	එම (එම)	0 1 4
7	එම (එම)	0 0 13
8	එම (පුහුරුරඹේ ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 17
මුළු ගණන		6 1 27

(ඉඩම මැදින් ගලා යන මලදොලවල් දෙක ඇතුළත් වේ)

කැගල්ල නි කී 1—1953

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් ව(ඒ)න් කිසිවක හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගණන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ආර් වි ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ නැගෙනහිර කිරුවැලි පත්තුවේ තම්බාඩිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියලුම බිම්කවිටි, එනම් —

උතුරට කුඩාපල්ලේගම ගමේ ගොඩගම්පොලවත්ත (T P 3,85,160), කුඩාපල්ලේගම ගමේ කන්දේවත්තේ හේන,

නැගෙනහිරට පුරානේහේනේවත්ත (TP 3,22,692), T P නො. 1,01,431 උඩ අයිතිවාසිකම් කියන ගෙටුබහ වත්ත, පන්නලකන්දේ පිල්ලාවේවත්ත, පන්නලකන්දේ කුඹුර, පන්නලකන්දේවත්ත (T P 3,38,817),

දකුණට තෝවැල්ලේහේන (T P නො. 1,01,431 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ),

බස්නාහිරට දිප්පිටිය ගමේ ගොඩගම්පොලවත්ත

මුල් සිතියම නො. A 270

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	ගොඩගම්පොලවත්ත	0 0 19
2	පන්නලකන්දේහේන	10 3 16
3	පුරානේහේනේවත්ත	0 0 14
මුළු ගණන		11 0 9

කැගල්ල නි කී 2—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,886 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වර්ෂ 1953නේ ජූනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කර්ණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වර්ෂ 1953නේ පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ආර් ඩී ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කයේ පරනකුරු කෝරළේ ගන්තුනේ උඩගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කවිටි, එනම් —

I වෙනි කොටස

උතුරට ගොඩමබේවත්ත, ගොඩමබේකුඹුර, නැගෙනහිරට P P නො. 2,729යේ නො. 2කේ බිම් කවිටිය,
දකුණට P P නො. 2,562කේ නො. 1කේ බිම්කවිටිය,
බස්නාහිරට නාරන්වත්තේ නොහොත් විදුවුවහේන ඇලද වේ

මුල් සිතියම නො. 2,729

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	විදුවුවහේන	0 1 2

II වෙනි කොටස

උතුරට හපුපෝයහේන, අපුල්(;)නම්බවත්ත, නැගෙනහිරට P P නො. 3,411හේ නො. 2කේ බිම් කවිටිය,
දකුණට හපුපෝයහේන,
බස්නාහිරට හපුපෝයහේන, හපුපෝයහේනද වේ

මුල් සිතියම නො. 3,411

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	හපුපෝයහේන	1 3 22

III වෙනි කොටස

උතුරට P P නො. A 152කේ නො. 9මේ බිම්කවිටිය, නැගෙනහිරට P P නො. A 152කේ නො. 9මේ බිම් කවිටිය සහ ගල්දෝරුවේහේන,
දකුණට ගල්දෝරුවේහේන සහ P P නො. A 152කේ නො. 9මේ බිම්කවිටිය,
බස්නාහිරට P P නො. A 152කේ නො. 9මේ බිම් කවිටියද වේ

මුල් සිතියම නො. 4,029

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	ගල්දෝරුවේහේන	3 33

IV වෙනි කොටස

උතුරට P P නො. A 152කේ නො. 9මේ බිම්කවිටිය, නැගෙනහිරට P P නො. A 152කේ නො. 9මේ බිම් කවිටිය, ගල්පොතගෙදරභාවවත්ත, මලදෙල (හිදිච්ච), දකුණට උඩගෙදරවත්ත, ගල්පසියේහේන,
බස්නාහිරට ගල්පසියේහේනද වේ (ඉඩම මැදින් ගලායන මලදෙල (හිදිච්ච) ඇතුළත් නොවේ)

මුල් සිතියම නො. 4,132

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	ගල්පසියේමුකලාන	3 0 17
2	ගල්පසියේහේන	0 1 10
3	එම	0 2 32

මුළු ගණන 4 0 19

V වෙනි කොටස

උතුරට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද, නැගෙනහිරට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද (T P නො. 2,41,131 පැලැනේ පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ),
දකුණට දෝටේල්ඔයවත්ත (T P නො. 44,744 පැලැනේ පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ),
බස්නාහිරට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද (T P නො. 2,41,131 පැලැනේ පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ)

(ඉඩම මැදින් ගලායන කොටකැකුනඇල ඇතුළත් නොවේ)

මුල් සිතියම නො. 3,455

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද	2 2 22
2	එම එම එම	11 2 17

මුළු ගණන 14 0 39

VI වෙනි කොටස

උතුරට දුම්මලඇල, ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද, නැගෙනහිරට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද (T P නො. 2,41,131 පැලැන පිට අයිතිවාසිකම් කියාසිටිනු ලැබේ)

දකුණට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද (T P නො. 2,41,131 පැලැන පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ) බස්නාහිරට ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද (T P නො. 2,41,131 පැලැන පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ) ඇලමන්කඩහේනද වේ

(ඉඩම මැදින් ගලායන දුම්මලඇල ඇතුළත් නොවේ)

මුල් සිතියම නො. 3,455

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
3	ලපල්ලාව නොහොත් උෟනන්කන්ද	3 0 33
4	එම එම එම	10 0 6

මුළු ගණන 13 0 39

VII වෙනි කොටස

උතුරට ලපල්ලාව නොහොත් උනන්කන්ද,

නැගෙනහිරට ලපල්ලාව නොහොත් උනන්කන්ද (T P නො 2,41,131 ජලාන් පිට අයිතිවාසිකම් කියා සිටිනු ලැබේ) දෝටෝලේමයවත්ත (T P 44,744),

දකුණට දෝටෝලේමයවත්ත (T P, 48,210) කුඩාමය,

බස්නාහිරට කුඩාමයද වේ

මුල් සිතියම නො 3,455

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
5	ලපල්ලාව නොහොත් උනන්කන්ද	0 0 13
6	එම එම එම	3 2 6
7	එම එම එම	2 1 16
8	එම එම එම	3 0 25
මුළු ගණන		9 0 20

කැගල්ල නි කී 3—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,887 (කැගල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ආර් ඩී ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණු වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කම්පි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්පියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යචෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කම්පියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කයේ පරණකුරු කෝරළේ ගන්තුනේ පල්ලේගම යන ගමේ පිහිටා තිබෙන

මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කම්පි, එනම් —

I වෙනි කොටස

උතුරට ගුරුගොඩමය;

නැගෙනහිරට නාබොක්කෝකුඹුර, P P නො 4,123 නො 2කේ බිම්කම්පිය (T P T 3,313),

දකුණට P P නො 4,123නේ නො 2කේ බිම්කම්පිය (T P T 3,313),

බස්නාහිරට P P නො 3,670වේ නො 4ජේ බිම්කම්පියද වේ

මුල් සිතියම නො 4,123

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	නාබොක්කෝකේන	0 2 14

II වෙනි කොටස

උතුරට P-P නො 4,123නේ නො 2කේ බිම්කම්පිය (T P T 3,313),

නැගෙනහිරට P P නො 3,670වේ නො 3නේ බිම්කම්පිය,

දකුණට ගන්තුනේ පල්ලේගම සිට අරනායකට යන ගමිසහා පාර,

බස්නාහිරට P P නො 3,670වේ නො 6යේ බිම්කම්පියද වේ

මුල් සිතියම නො 4,123

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
3	නාබොක්කෝකේන	0 0 8

III වෙනි කොටස

උතුරට P P නො A 152කේ නො 16යේ බිම්කම්පිය, නැගෙනහිරට P P නො A 152කේ නො 16යේ බිම්කම්පිය,

දකුණට මිදුම්වලේහෙන, බස්නාහිරට මිදුම්වලේහේන, ඉල්වාන (ඇස්වේච්) වත්තද වේ

මුල් සිතියම නො 4,133

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	පබේහේන	2 0 2

IV වෙනි කොටස

උතුරට ඇල්ලගෙදරහේන, නැගෙනහිරට කුඩාමය, දෝටෝලේමය (ඇස්වේච්) වත්ත, (T P නො 48,219 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ),

දකුණට දෝටෝලේමය (ඇස්වේච්) වත්ත (T P 48,219 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ) දෝටෝලේමය (ඇස්වේච්) වත්ත, (T P නො 1,06,297 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ), අළුකොළ දෙතිය ඇල,

බස්නාහිරට උනන්කන්ද (T P 1,19,301), ලපල්ලාව නොහොත් උනන්කන්ද (T P 2,41,131 උඩ අයිතිවාසිකම් කියනු ලැබේ), ලපල්ලාව නොහොත් උනන්කන්ද ද වේ

මුල් සිතියම නො 3,455

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
8A	ලපල්ලාව නොහොත් උනන්කන්ද	2 1 29
9	එම එම එම	5 3 30
10	එම එම එම	0 1 34
11	එම එම එම	0 1 5
12	එම එම එම	0 0 5

මුළු ගණන 9 0 23

කැගල්ල නි කී, 4—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,888 (බදුල්ල)

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,889 (බදුල්ල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 19වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ මාර්තු මස 7වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

වම් 1953නේ මාර්තු මස 7වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ඇම් ඩබ්ලිව් ඇෆ් අබයකෝන්, නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා

ඇම් ඩබ්ලිව් ඇෆ් අබයකෝන්, නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා

**“ නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක ” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

**“ නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක ” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

උපලේඛනය

උෟව පළාතේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ වියලුව කොට්ඨාශයේ වියලුව කෝරළේ මූලික ප්‍රදේශයේ පිහිටා තිබෙන නො 47 දරණ ටෝපො මුල් සිතියමේ නො 138 දරණ බිම්කවිටිය මෙහි පහත සඳහන් මායිම්වලට ඇතුළත් වේ —

උෟව පළාතේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ වෙල්ලස්ස කොට්ඨාශයේ වැගම්පත්තු කෝරළේ ගලිගමුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

- උතුරට මහවැලිගහ (මධ්‍යම පළාතේ මායිම),
- නැගෙනහිරට ලොග්ගල්මය (පල්වත්ත කෝරළේ මායිම), පල්වත්ත කෝරළේ මායිම, දඩයන්තලාව ගමේ මායිම, බදුලුමය (දඩයන්තලාව සහ මාලියද්ද (කොටසක්) යන ගම්වල මායිම), මාලියද්ද (කොටසක්) ගමේ මායිම,
- දකුණට මාලියද්ද (කොටසක්) ගමේ මායිම, පාර, කිවුලේගෙදරගම (කොටසක්), පල්ලේවෙල, මැඋබලපිටිය, මුඩගමුව, හාපන්ගමුව (කොටසක්) සහ ගෝදුන්න යන ගම්වල මායිම,
- බස්නාහිරට උමාමය (මධ්‍යම පළාතේ මායිම ද වේ)

- උතුරට බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ යොනාගරේ ගම් මායිම, කඩබිම්කඳුරේ කොටසක් (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ යොනාගරේ ගම් මායිම),
- නැගෙනහිරට කඩඉම්කඳුරේ කොටසක් (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ යොනාගරේ ගම්මායිම), නිරන්දුරේකඳුරේ කොටසක්, (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ (කොටසක්) යන ගමේ මායිම), කඩින්කඳුරේ කොටසක්, (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ කොටසක් යන ගමේ මායිම),
- දකුණට කඩින්කඳුරේ කොටසක් (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ (කොටසක්) යන ගමේ මායිම), බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ (කොටසක්) යන ගමේ මායිම, ගෙදරකුඹුරේකඳුරේ කොටසක් සහ කොබ්බෑකැටියේකඳුරේ කොටසක් (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ (කොටසක්) යන ගමේ මායිම), බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පෙනියගොඩ (කොටසක්) යන ගමේ මායිම,

ටෝපො මුල් සිතියම නො 47

ටෝපො මුල් සිතියම නො 47

බිම්කවිටිය ඉඩමේ නම ප්‍රමාණය, ඊ රූ ප

138 කිඹුලාවෙලගොඩ, කොටආරපුයාය, මහගල්පොතෝහේන, දේවගාවහේන, වෙල්ලන්කැටියකැලේ, නාරංගස්සාය හේන, ලීදපිටිය, කැන්දකැටියේහේන ඉහත සඳහන් මායිම්වලට ඇතුළත් පාරවල්, දියපාරවල් සහ අභිපාරවල් ද මීට ඇතුළත් වේ) 13,942 3 30

බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ පිදිමලියද්ද, කොටගත්වෙල්ල සහ යොනාගරේ යන ගම්වල මායිම, ඇල්ලේකඳුරේ කොටසක් (බිත්තෑන්න කොට්ඨාශයේ අරළපිටිය කෝරළේ යොනාගරේ ගමේ මායිමද වේ)

1166

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 558

බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප	බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	ඇල්ලේකඳුර (දියපාර) (හරිකොටසක්)	1 0 0	42	ගිරඳුරේකඳුර (දියපාර) (හරිකොටසක්)	2 3 15
2	පොහොනේගොඩ, ඇල්ලේකඳුරේන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	8 0 38	43	නාමිරිත්තකැටිය, කදුරුගස්පිටිය, ගිරඳුරේද (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	9 1 1
3	පොහොනේගොඩ	9 2 23	44	නාමිරිත්තකැටිය, නාගහලන්ද, නාගහවක	71 2 36
4	ඇල්ලේකඳුරේන	2 1 19	45	සොරනේනොවේආරාව	1 1 24
5	ගුරුබලිය, තැන්නේපිටකොලේ, පොහොනේගොඩ, ඇල්ලේකඳුරේන	23 2 23	47	ඇල	0 0 8
6	ගුරුබලිය	6 1 13	48	නාගහවකයාය (ඇලදිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 2 19
7	එම	2 1 36	49	කදුරුගස්පිටිය	17 0 24
8	කඩේලන්ද, කළුතැව, රටඹගහයාය, ආරාව	16 2 19	50	තිබ්බොටුකැටිය, යෝදඇලේයාය, සියඹල කොට්ටිලන්ද, හබරේයාය, ඉදුල්ගොඩේ	148 3 35
9	හුනුගල්ලන්දේයාය, නෙල්ලිපැලකැටිය, ආරාවපිට, වාකැටිය	145 3 13	51	කුඩාගොඩ	2 1 27
10	වාකැටිය	0 1 8	54	ඇල	0 0 19
11	හුනුගල්ලන්ද, හුනුගල්ලන්දේයාය, වාකැටිය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	13 2 22	55	රටඅඹගහගොඩ (ඇලදිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 20
12	කඩඉම්කඳුර (දියපාර) (හිදිව්ව) (හරි කොටසක්)	1 3 35	56	රටඅඹගහයාය, කිවුල්ලන්ද (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	3 2 17
13	පින්තකැටිය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	5 3 22	57	කිවුල්ලන්ද (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	2 2 34
14	පින්තකැටිය, දෙමටකැටිය, හබරේයාය	12 2 1 22	58	කිවුල්ලන්ද	29 1 28
15	වාකැටිය, ආරාවපිටලන්ද, වාඩිගොල්ල, හබරේයාය, දෙමටකැටිය, බෝවැල්ලන්ද, පින්තකැටිය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	27 2 28	59	කිවුල්ලේලන්ද	2 0 11
16	අඹකොටසහනේකඳුර (දියපාර) (හිදිව්ව)	2 1 34	60	කිවුල්ලන්දේමුකලාන	6 0 9
17	එම (එම) (එම)	0 0 14	61	ගල්පිල්ලේහේන	1 3 4
18	ගුරුබලිය	4 3 20	62	නාරන්ගස්යාය	3 2 16
19	පොහොනේගොඩ	2 3 22	63	මීගස්තැන්න	0 2 18
20	පොහොනේගොඩ, ගල්ගොල්ලේතලාව, තැන්නේපිටකොලේ (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	31 1 4	64	නාරන්ගස්යාය, ගල්පිල්ලේහේන, කිවිල්ලන්දේමුකලාන, කිවිල්ලන්ද, (දිය පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	8 3 0
21	ඇල්ලේකඳුර (දියපාර)	2 1 5	65	ගල්පිල්ලේකඳුර (දියපාර)	3 0 11
22	පොහොනේගොඩ	1 3 4	66	කිවුල්ලන්ද (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 2 30
23	ගල්ගොල්ලේතලාව, මීගස්තැන්න, කලවැල්දන්ගරේකොලේ, ගල් ගොල්ලේමුකලාන, කිල්ලේලන්ද, තැන්නේපිටකොලේ, කළුතැවේමුකලාන, ගුරුබලිය	22 2 1 6	67	රටඅඹගහගොඩ (එම)	0 3 29
24	කිවුල්ලන්ද, ගල්ගොල්ලේතලාව (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	5 3 39	68	කොට්ටිලේආරාව (එම)	0 0 30
25	කිවුල්ලන්ද (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	2 3 10	69	කොට්ටිලේවන්න (එම)	0 0 33
26	කිවුල්ලන්ද	4 1 16	71	එම	1 0 21
27	එම	10 0 24	72	අමුනේපිටවන්න	0 3 19
28	එම (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	2 2 29	73	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 2 2
29	කිවුල්ලන්දේදෙල, (දියපාර)	2 3 39	74	පවුපාර	0 0 25
30	කිවුල්ලන්ද, තැන්නේපිටකොලේ (දිය පාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	9 3 0	77	ඉදුල්ගොඩ (ගල)	2 1 10
31	කිවුල්ලන්ද	2 3 34	78	බුලන්වැල්වන්න	0 0 34
32	කළුතැව	1 3 5	79	හෙරලිවන්න (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 15
33	ගම්භහාපාර	0 3 13	80	තිබ්බොටුකැටිය (එම)	8 2 35
34	හබරේකැලේ (මිනිපිටිටනිය)	0 1 25	81	උඩගෙදරවන්න (එම)	0 0 39
35	ඇල්ලේහේනපිටිය ...	5 3 16	82	පොල්වන්නේකඳුර (දියපාර)	2 2 28
36	දෙමටකැටියේකඳුර (දියපාර)	1 2 15	84	ඇල	0 0 6
37	හබරේයාය, දෙමටකැටිය, පින්තකැටිය, සියඹලාකොටලන්ද, යෝදඇල, ඇල් හේන්පිටිය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	17 1 0	85	දඹගහආරාව (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 3 10
38	සියඹලාකොට්ටිලන්ද, සියඹලාකොට්ටිලන්දේපිටිය	5 3 19	86	දඹගහආරාව	7 1 20
39	සියඹලාකොට්ටිලන්ද	1 1 35	87	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 3 6
40	සියඹලාකොට්ටිලන්ද, සියඹලාකොට්ටිලන්දේපිටිය, කුඩාඉරේලන්ද, නාබිරිත්ත කැටිය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	8 0 35	88	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 36
41	දියපාර (හිදිව්ව)	0 3 18	89	ඇල	0 0 18
			91	ඇල	0 0 18
			92	පිලකැටිය (ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 27
			93	බුලලපිටලන්ද (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 3 6
			94	අමුනේපිටවන්න (එම)	0 1 21
			95	අමුනේපිටකුඹුර	0 2 30
			96	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 2 14
			97	අමුනේපිටහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 3 18

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප	බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
97½	ලීනිලන්ද (ගල් කණු සහිත)	2 1 1	123	දිගනේවත්ත	1 0 31
98	අමුනේපිටහේන, ලීනිලන්ද, ගලපිල්ලේ හේන, බුවෙලන්ගොල්ල (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	10 3 25	124	එම	0 3 38
99	මිගස්තැන්නේ ආරාව (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 20	125	දිගනේවත්ත, කොටේවත්තේ හේන (දිය පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	3 0 5
100	මිගස්තැන්නේ ආරාව	0 0 16	126	ඇල	0 0 24
101	මිගස්තැන්න (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	7 2 2	127	තලකොලහේන, අන්කෝදගොඩ, රොද කැටිය, ගන්ගොඩවත්ත (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 0 37
102	මිගස්තැන්න, බුවෙලන්ගොල්ල	32 2 31	128	දිස්ත්‍රික් රෝඩ් කොමිටි පාර	0 0 23
103	බුවෙලන්ගොල්ල	13 3 11	129	කහනේවල, කහනේවලහේන	41 3 27
104	මදනේකොලේ	9 0 0	130	කහනේවලහේන, කහනේවල, තලකොල හේන, අන්කෝදගොඩහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	8 2 2
105	බුවෙලන්ගොල්ල, ගල්පිල්ලේ හේන	23 2 28	131	කොබ්බකැටියේ කඳුර (දියපාර) (හරි කොටසක්)	0 2 39
106	බුවෙලන්ගොල්ල	38 3 23	132	ගෙදරකුඹුරේ කඳුර (එම) (එම)	0 1 23
107	තැන්නේපිටහේන, ලීනිලන්ද, අමුනේ පිටහේන, පිලකැටිය, නිකකැටිය, තල් ගහකඩුව, තලකොලහේන, අන්කෝද ගොඩ	19 2 0 10	133	කොටේවත්තේ හේන	1 3 26
108	පිල්ලේවත්ත	1 3 39	136	මුඩුබිම	0 0 27
111	මිගහවත්ත, තල්ගහකඩුව	7 1 5	137	වැවපිටවත්ත	0 3 4
113	ගෙදරකුඹුරේ කඳුර (දියපාර)	3 1 10	139	මුඩුබිම	0 0 32
114	අලවතුපිටිය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	6 3 26	141	කොටේවත්ත	0 2 20
115	අලවතුපිටිය	30 0 5	142	අලවතුපිටිය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 1 9
116	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	4 1 32	143	අලවතුපිටිය (එම)	3 2 3
117	කඩිත්තඳුර (දියපාර, හරිකොටසක්)	0 3 2			
118	දිස්ත්‍රික් රෝඩ් කොමිටි පාර	0 0 20		මුළු ගණන	1,739 1 16
119	ගල්කඩවත්ත	0 3 19			
120	එම	0 3 20			
121	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 23			

බදුල්ල නි නි 2—1953

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

සම්බන්ධ අංකය LP/A 19—J/LG/2906

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ ගහබඩපත්තුවේ බද්දේගම උතුර පිහිටි කොරදුම්මත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 14 70/363 පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ලක්, එහි මායිම් මෙසේය —

- උතුරට මහගොඩකන්ද නමැති ඉඩම,
- නැගෙනහිරට එම ඉඩමෙන්ම කොටසක්,
- දකුණට කලපු ඇල,
- බස්නාහිරට මාරගහවත්ත නමැති ඉඩම

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

විම් 1953ක්වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය

අංකය Q 4157/J/HLG/1914

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කොට්ඨාශයේ කොලොන්නාවේ පළාත් ආණ්ඩුකාරව තුළ වැල්ලම්පිටියේ පිහිටි වැල්ලම්පිටියේ පරණ පාරේ බටහිර කොට්ඨාශය පලල් කෙරීමට උවමනාකරන බිම් කොටස් වූ රූ 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට පුද්ගලික ඉඩම් සහ වැල්ලම්පිටිය ඇල, නැගෙනහිරට පරණ වැල්ලම්පිටිය පාරේ පලල්කර තිබෙන කොටසක්,
දකුණට රත්නපුර පුසිඬ පාර සහ පුද්ගලික ඉඩම්;
බස්නාහිරට එම පාරේම කොටසක්

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

විම් 1953ක්වූ මැයි මස 26 වැනි දින කොළඹදීය

LD 4698

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පාහදුම්බර කොට්ඨාශයේ පිටවල පිහිටි කැරවැල්ලේ හේන නමැති ඉඩමෙන් අක්කර ½ක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට හක්කොතුල්ල-සිරිමල්වත්ත පාර,
නැගෙනහිර, දකුණ සහ බස්නාහිරට කේ ප්‍රාච් බණ්ඩා සහ බැඳිල් රත්වත්ත ගහ මහත්වරුන් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන එම ඉඩමේ ඉතිරි කොටස්

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ ඇස් ඇප් අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා

අංකය J/TW/37/53
විම් 1953ක්වූ ජූනි මස 1 වැනි දින කොළඹදීය

සමබන අංකය J/HLG/1550/LP 6449

LA 3383/J/LG/2662

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිනුක්කයේ ගඟබඩ පත්තුවේ ඇත්ත ප්‍රදේශයේ ගමේ පිහිටි කුරුමෙකින් නමැති ඉඩමක් බිම් ප්‍රමාණය 1,308' x 18' පමණ ඇති ඉඩම් කැබැල්ලක්, එහි මායිම් —

මෙහි පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත් හරවාන දිනුක්කයේ දකුණු පිටතලේ කෝරල නාමයෙන් ගමේ පිහිටුවා තිබෙන භාත්තන්තිය නිසා වත්කමක් අක්කරයක් පමණ වශයෙන් ඉඩම් කොටසක් ඊට මායිම් —

උතුරට එම ඉඩමෙහිම කොටසක් සහ බි එහි ඒකින්ට අයිති ඉඩම, නැගෙනහිරට ඇත්ත ප්‍රදේශයේ ප්‍රසිද්ධ මහපාර, දකුණට මැදදෙමල මහායා, බරනාහිරට බාත්වැල්ලක් වූවේ දෙකිසි

උතුරට භාත්තන්තිය—උඩුබැද්දුව පි බිහිලී බි පාර, නැගෙනහිරට නම්බෝවි කහවගස්පිටිය වී සි පාර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස්

පි බි බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා වම් 1953 ක් වූ මැයි මස 20 වැනි දින කොළඹ දීය

පි බි බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා, වම් 1953 ක් වූ මැයි මස 5 වැනි දින කොළඹ දීය

සමබන අංකය J/HGL/1969/LP 6492

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිනුක්කයේ හිහිදුම්පත්තුවේ නෙල්ලුව සහ මැදදෙම යන ගමේ පිහිටි නොමිමර 479 (නෙල්ලුව), අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 60 සහ 62 සහ නොමිමර 80 (මැදදෙම), අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 85 දරණ, එකතුව බිම් ප්‍රමාණය අ 1, රූ 0, ප 27 පමණ ඇති ඉඩම් කැබලි තුන, එහි මායිම් මෙසේය —

බඩකල පු දිනුක්කයේ මත්වුමේ උතුර පත්තුවේ මඩකල පු නෙල්ලුව සහ බිහිවුම්පත්තුවේ පිහිටි භාත්තන්තිය වැලි නමැති ගමේ පිහිටි රූ කි 3, පර්ච් 16 වශයෙන් නොමිමර 23 සහ 25 දරණ රෙක්වුම් බංගලාව නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට හිහිදුම් සිට බඩවත්තලට ඇති අභිපාර, නැගෙනහිරට නොමිමර 480 අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 1 සහ කැබලි අංක 85 කොටසක්, දකුණට නො 480 අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 85 කොටසක් සහ නො 62 අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 62 කොටසක්, බස්නාහිරට නො 479, අවසාන ග්‍රාමීය සිතියමේ කැබලි අංක 59 සහ 61

උතුරට කලින් මේබල් දේවදාසයන්ට අයිතිවූ හසිදුබාද් බංගලාවේ ඉඩම, නැගෙනහිරට දුම්රියපලට යන පාර සහ නගනනායගමට අයිති ඉඩම, දකුණට නම්බෝපොට්ටු අයිති ඉඩම සහ බස්නාහිරට දැනට ආණ්ඩුවේ අභ්‍යන්තර විදුලිය පිහිටා තිබෙන කලින් අයිසම් පිල්ලෙයි මුදලියාර්ට අයිති ඉඩම

පි බි බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා වම් 1953 ක් වූ අප්‍රේල් මස 28 වැනි දින කොළඹ දීය

පි බි බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා අමාත්‍යාංශයේ අංකය J/AF/244/53 මගේ අංකය LD 3408 වම් 1953 ක් වූ ජූනි මස 3 වැනි දින කොළඹ දීය

No Q 4465/J/DEA/2749

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත, 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	උපරිම වගන්තිය	ප්‍රමාණය, අරූ ප
4	ගල්විලුල්ලෙලන්ද	පොල් ඉඩම සහ නාවකාලික ගෙය	රජය, බදුගෙන තිබෙන අය ඒ මර්තේලිස්, පානලුව	1 0 2
6	එම	එම	රජය, බදුගෙන තිබෙන අය ඒ ඒවුගම්පෙරේර සහ ඒ බිම්පි පෙරේර, දෙදෙනාම පානලුව	1 0 2
7	එම	පොල් ඉඩම ගෙය වැසිකිලිය සහ ලීද	රජය, බදුගෙන තිබෙන අය ඒ පිටර් සිසෙසෙක, පානලුව	1 0 7
20	ගටනගෙදෙකිය	කුඹුර	රජය, බදුගෙන තිබෙන අය ඒ මාහිලිස් අප්පුහාමි, පානලුව	1 0 3
21	එම	පොල් ඉඩම, ගෙය, වැසිකිලිය සහ ලීද	රජය, බදුගෙන තිබෙන අය විකානගේ සුභකන් සිසෙසෙක, පානලුව	1 0 6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිතකම්, අයිතියායිකම් හෝ වෙනත් සමබනකම් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ අගෝස්තු මස 15 වැනි දින පුච්භාන 9 30 වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තම ද වම් 1953 ක් වූ අගෝස්තු මස 1 වැනි දින මත්තෙන් ඒ ඉඩම් සමබනකරුන් බඩුන්ගේ අයිතියායිකම්වල සහිතයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙයක් මැදුරු වැටී මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953 ක් වූ ජූනි මස 13 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඒ සැත්වි වි විජේමාන්න, කොළඹ දිනුක්කයේ අණවුමේ උප ඒජන්තතුමා

සබ්බක අංකය L P 6441

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියමෙහි නොමිමරය A 1,456

ගම්—කෙලිකඩ

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	අම්බහදුවෙවත්ත නොහොත් ලාබදු ගහවිත්ත	ඉඩමෙහි අවුරුදු 30 වැනිවූ පොල්ගස් 34ක්ද, බෝගස් 5ක්ද, බටදෙම ගස් 5ක්ද, අවුරුදු 15-20 වූ ජූල්ගස් 4ක්ද, මෙලිගස් 4ක්ද, දෙල්ගස් 6ක්ද, රබර්ගස් 8ක්ද, අවුරුදු 5-10 වූ පොල්ගස් 8ක්ද, කොස්ගස් 14ක්ද, දෙහිගස් 12ක්ද, අම්බගස් 7ක්ද, මුලුන්මැල් 3ක්ද, කොළ පඳුරු 75ක් පමණද, මැටි ගෙන් හනා උර් සෙවිලි කළ අතු සෙවිලි කළ මඩුමිස් ඇති කඩසක්ද, අඹපාරකින් කොටසක්ද තිබේ	අයිතිකම්කීයන්ගේ අයිතිකම් පදිංචි දෙන එසලින පැණිත ගුණවර්ත, ඇලැක්සැන්ඩර් ගුණවර්ත සහ කන්දෙගොඩගමගේ කීන්තිහාමි ගන මහත්මන්ද, බද්දෙගම වතුශාසේ රිච්ඩ් ඉබ්නිනාසක මහනාද, කුරුමොඩ, අලුත් පාරෙහි එච් ආර් ගුණවර්ත මහනා සහ හල්පානොට කන්දෙගොඩ ගමගේ බේබිහාමි මහත්මගේ	1 3 31 5

එකතුව 1 3 31 5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබ්බකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අගවලුන් හෝ වම් 1953ක් වූ ජූලි මස 23 වැනි දින පෙරවරු 10ට යාලලේ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටීමට කැඳවනු ලබන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක් වූ ජූලි මස 10 වෙනි දින යාලලේ කම්මේරියේදීය

ජේ. ජේ. හබ්බන්,
ගාලු දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා,
LA 963

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික පලාතේ නො A 1,825

ගම්—මේලානයි හැගෙනහිර

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	නිහාන්කුබිල්	තල්ගස් ඉඩම, අවුරුදු 50-70 වූ තල්ගස් 9කින්ද, පාච්චි නොකරන්නාවූ ගැරුම් ප්‍රදේශයක්ද, බිඳිනලද ප්‍රදේශයක්ද, මිනිකාමරගස් 2ක්ද, කුලී කාරයන්ගේ වැසිකිලියකින්ද, කුලී කාරයන්ගේ නිවාසයක් හා සුනිකාගාර ගොඩනැගිලිවලින්ද වූ ඉඩම	(1) සර්විසිලි-ගම් දුරෙහිසාමි, බර්ලෝස් කණු පාර, සාපනය, (2) මයිනිලි-ගම් විජයරත්නම්, මදිරිකර මෙහිසි, (3) මයිනි ලි-ගම් රත්නගෝපාල්, නො 11, ද පොත් සේනා පාර, කොළඹ, (4) මයිනිලි-ගම් පොත්කුදුරෙහි, මරුදනවමම්, චුන්නාකම් (5) මයිනිලි-ගම් රසගෝපාල්, 1 වෙනි හරස් විදිය, සාපනය	2 1 10 1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබ්බකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අගවලුන් හෝ වම් 1953ක් වූ අගෝස්තු මස 4 වෙනි දින පෙරවරු 10 වේලාවට යාපහේ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටීමට කැඳවනු ලබන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක් වූ ජූලි මස 9 වෙනි දින යාපහේ කම්මේරියේදීය

ජේ. ජේ. හබ්බන්,
උතුරු පළාතේ අණවුම් ඒජන්තතුමා,
L A 965.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික පලාතේ නො A 1,826 ගම්—කාරෙහිදිවූ හැගෙනහිර

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරූප
1	කොදිඳි	කුඹුර	කාශ්මීරා සංගමවිල්ලෙහි සහ භාග්‍යාවූ කාමාවිච්චි, කාරෙහිගහර් ඔස්නාච්චි, කාරෙහිගහර්	0 0 0 3
2	එම	එම	කාච්චේස්ස කන්දෙහියා සහ භාග්‍යාවූ පාර්ච්චි, කාරෙහිගහර් ඔස්නාච්චි පාර, කාරෙහිගහර්	0 0 1 3
3	එම	එම	සුළුපර් අරුමුකම් සහ භාග්‍යාවූ රසමිමා, කාරෙහිගහර්, ඔස්නාච්චි සහ දුනට මලයාමේ පදිංචිය, දුනට ලංකාවේ මුක්තිවිදින සුළුපර්ගේ කනමැන්දුම් භාග්‍යාව වන වල්ලියමමේ, කාරෙහිගහර්, ඔස්නාච්චි	0 0 1 6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබ්බකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අගවලුන් හෝ වම් 1953ක් වූ අගෝස්තු මස 4 වැනි දින පෙරවරු 10ට යාපහේ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටීමට කැඳවනු ලබන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 9 වෙනි දින යාපහේ කම්මේරියේදීය

ජේ. ජේ. හබ්බන්,
උතුරු පළාතේ අණවුම් ඒජන්තතුමා,

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L D —B 49/50

අඛණ්ඩ Q 4635/LRO/APL 1529 සහ 3336

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්ලුප්පුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වසි 1953ක් වූ අප්‍රේල් මස 29 වැනි දින
කොළඹදීය

පී බී මුල්ලන්තුරමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි

නො	ඉඩමේ නම	විස්තර	ආසන්නතමයන් නා	ප්‍රමාණය, අ රූ ප
		උපලේඛනය මුල් ප්ලාන් නොමිමරය A 3,187 යම—අස්කිරීමේ පොල		
4	බෝගහමත්ත, පහසිගහ මත්ත, මීගහමත්ත සහ අමගහමත්ත	අවුරුදු 30-50 දක්වා ඇති පොල් ඉඩම, නාවකාලික අතු සෙවිලිකළ ගෙය සහ ලීදේ කොටසක්	සීල්ඩබඩලිම් පී සමරසේකර නෝනාමිහන්මිය, උඩුගම පොල, ගම්පහ	3 1 36
5	එම	අවුරුදු 30-50 දක්වා ඇති පොල් ඉඩම	එම	0 1 2
6	අමගහමත්ත	අවුරුදු 30-50 දක්වා ඇති පොල් ඉඩම සහ ලීදක කොටසක්	එම	1 0 10
7	එම	අවුරුදු 30-50 දක්වා ඇති පොල් ඉඩම	එම	0 0 22
			එකතුව	4 3 30

Ref No LRO/APL—J/LLD/308/53/LD 7429

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරාගෙන යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්ලුප්පුරමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වසි 1953ක් වූ මැයි මස 20 වැනි දින
කොළඹදීය

පී බී මුල්ලන්තුරමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමර ලේකම්තුමා

නො	ඉඩමේ නම	විස්තර	ආසන්නතමයන් නා	ප්‍රමාණය, අ රූ ප
		නො 5 අතිරේකයේ නො 163, ගම්බද මුල්සිතියම	ගම—වලස්මුල්ල	
226	කැසිරිමත්තෙහෙහ	අවුරුදු 20ක් වූ පොල්ගස් 2කින් යුත් කුඹුරක් සහ බදිනලද ලීදකින් යුත් අවුරුදු 20ක් වූ පොල් වත්තකි	වලස්මුල්ලේ නැසිගිය සේ එම් ජනෝර්ස් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ වන ඇම් එම් ලීලාවතී (භාණ්ඩාර), සේ එම් පෙමරත්න (පුතා), සේ එම් හේමලතා (දුව), සේ එම් සාමරසිංහ (පුතා), සේ එම් පද්ම කිලක (පුතා), වලස්මුල්ල	6 1 16
			එකතුව	6 1 16

දන්වීමයි

බෙහෙව පොසොන් නිවාඩු දිනය නිසා, 25 6 53 දින දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළකිරීමට එවන සියළුම දන්වීම් සහ ප්‍රකාශන 1953 ජූනි මස 23 වෙනි අඟහරුවාද දවල් 12ට හෝ ඊට ප්‍රථම රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයාට මෙයින් දන්වමි

වසි 1953ක් වූ ජූනි මස 17 වෙනි දින
රජයේ මුද්‍රණාලයෙහිදීය

බණ්ඩාර ද සිල්වා,
රජයේ මුද්‍රණාලයෙහි පිසි

காணி நிரணய முனனறிவிததலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,881 (கேகாலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமாதம் 19 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இக்கூல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர் வி ஜயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுக்களைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுக்களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுக்களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

சுப்பிரகமூவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், வருமான அதிகாரியின் பகுதிகுட்பட்ட அத்துலுக்கம் பஞுவல் கோறளைகளில் உள்ள கீழ்க்கு பஞுவல் கோறளையைச் சேர்ந்த இடம்புலப்பிறிய கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துணடுகளை இக்காணித்துணடுகளைல்லாம கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு வலஅறம்பே எல்,	
கீழ்க்கு உரிமைப்படம் 244,720 ல் உரிமை கொள்ளப்பட்ட மனிகண்டே தோட்டம்	
தெற்கு மலடொல், மனிகந்தை தோட்டம், புஹு அறம்பேஎல்,	
மேற்கு மஹா ஓயவும், பது ஓயவும்	

பிரதம படம் இல A 259

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1 மூக்கலனேறேன (வல் ஆறம்பே எல்வுடன சேமிப்பு)		0 1 16
2 —எலறேற ரேட்டு (ஷெ)		0 0 4
3 மனிகந்தே தோட்டம் (ஷெ)		0 2 38
4 மூக்கலனேறேன (புது ஓய, மஹா ஓய புஹு அறம்பே எல்வுடன சேமிப்பு)		4 3 7
5 மனிகந்தே தோட்டம் (மஹா ஓயவுடன சேமிப்பு)		0 0 8
6 ஷெ (ஷெ)		0 1 4
7 ஷெ (ஷெ)		0 0 13
8 ஷெ (புஹு அறம்பே எல்வுடன சேமிப்பு)		0 0 17
	மொத்தம்	6 1 27

குறிப்பு —காணியினூடாகச் செல்லும் இரண்டு மல் டொல் நீங்கலாக

கேகாலை நி உ 1—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2 880 (கேகாலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 19 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய

E 7

காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இக்கூல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர் வி ஜயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெபிசர்) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுக்களைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுக்களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுக்களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

சுப்பிரகமூவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், பெலிகல் கோறளை, கீழ்க்கு கிருவெளி பத்துவைச் சேர்ந்த தம்பாடிய கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துணடுகளை இக்காணித்துணடுகளைல்லாம கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு குடாபலலேகம் கிராமத்தில் உள்ள கொடகம்பொலவத்த (உரிமை படம் 385,160) குடாபலலேகம் கிராமத்தில் உள்ள கண்டேவத்தேறேன,

கீழ்க்கு புறனேறேனவத்த (உரிமைப்படம் 322,692) உரிமைப்படம் 101,431ன மேல் உரிமை கொள்ளப்பட்ட தெற்கு உடறுவத்த, பன்னல்கண்டே பில்லாவேவத்த பன்னல்கண்டேகுடமுற, பன்னல்கண்டேவத்த (உரிமைப்படம் 388,817),

தெற்கு தோவெல்லேறேன (உரிமைப்படம் 101,431 ன மேல் உரிமை கொள்ளப்பட்ட),

மேற்கு டிப்பிறிய கிராமத்திலுள்ள கொடகம்பொலவத்த

பிரதம படம் இல A 270

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1 கொடகம்பொலவத்த		0 0 19
2 பன்னல்கண்டேறேன		10 3 16
3 புறனேறேன வத்த		0 0 14
	மொத்தம்	11 0 9

கேகாலை நி உ 2—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,886 (கேகாலை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமாதம் 19 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இக்கூல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர் வி ஜயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெபிசர்) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமீல சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், பறனகுறு கோற்றையைச் சேர்ந்த கன்றுளே உட்கம் கிராமத்தில் உள்ள கீழ்க்காணும் காணித்துணடுகளை இக்காணித்துணடுகளைல்லாம கீழ்க்காணுமெல்லைகளுள்ளிருக்கின்றன —

பாகம் I

வடக்கு கொடமடேவத்த, கொடமடேகுமபுற, கீழ்க்கு பிரதம படம் நிர் 2,729 ம உள்ள காணித்துணடு நிர் 2, தெற்கு பிரதம படம் நிர் 2,562 ல உள்ள காணித்துணடு நிர் 1, மேற்கு நாறனவத்தே அல்லது வெடாச்சேறேன எல் பிரதம படம் நிர் 2,729

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	வீடாச்சேறேன	0 1 2

பாகம் II

வடக்கு ஹப்புபோய்வேறேன, அபுல்லனமடவத்த, கீழ்க்கு பிரதம படம் நி 3,411 ல உள்ள காணித்துணடு நிர் 2, தெற்கு ஹப்புபோய்வேறேன, மேற்கு ஹப்புபோய்வேறேன, ஹப்புபோய்வேறேன பிரதம படம் நிர் 3,411

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	ஹப்புபோய்வேறேன	1 3 22

பாகம் III

வடக்கு பிரதம படம் நிர் A 152 ல உள்ள காணித்துணடு நிர் 9, கீழ்க்கு பிரதம படம் நிர் A 152 ல உள்ள காணித்துணடு நிர் 9, கல்டொறுவேறேன, தெற்கு கல்டொறுவேறேனவும், பிரதம படம் நிர் A 152 ல உள்ள காணித்துணடு நிர் 9, மேற்கு பிரதம படம் நிர் A 152 ம உள்ள காணித்துணடு நிர் 9

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	கல்டொறுவேறேன	0 3 33

பாகம் IV

வடக்கு பிரதம படம் நிர் A 152 ல உள்ள காணித்துணடு நிர் 9, கீழ்க்கு பிரதம படம் நிர் A 152 ல உள்ள காணித்துணடு நிர் 9, கல்பொத்தகெதற்காவவத்த, மல்டொல (வற்றிய) தெற்கு உட்கெதறவத்த, கலபடியேறேன, மேற்கு கலபடியேறேன, குறிப்பு காணியினூடாகச் செல்லும் மல்டொல (வற்றிய) நீங்கலாக பிரதம படம் நிர் 4,132

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	கலபடியேறேன	3 0 17
2	கலபடியேறேன	0 1 10
3	ஷே	0 2 32
மொத்தம்		4 0 19

பாகம் V

வடக்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த கீழ்க்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த (உரிமைப்படம் நம்பா 241,131 ன மேல் உரிமை கொள்ளப்பட்ட) தெற்கு டோடெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் நிர் 44,744 ன மேல் உரிமைகொள்ளப்பட்ட), மேற்கு லாபல்லாவ அல்லது ஊனன கந்த (உரிமைப்படம் நிர் 241,131 மேல் உரிமை கொள்ளப்பட்ட) குறிப்பு —(காணியினூடாகச் செல்லும் கொற்ற கெருன எல் நீங்கலாக) பிரதம படம் இல 3 455

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	லாபல்லாவ அல்லது ஊனன கந்த	2 2 22
2	ஷே	11 2 17
மொத்தம்		14 0 39

பாகம் VI

வடக்கு மெல் எல், லாபல்லாவ அல்லது ஊனனகந்த, கீழ்க்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த (உரிமைப்படம் நிர் 241,131 ன மேல் உரிமைகொள்ளப்பட்ட), தெற்கு லாபல்லாவ அல்லது ஊனன கந்த (உரிமைப்படம் நிர் 241,131 ன மேல் உரிமை கொள்ளப்பட்ட), மேற்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த (உரிமைப்படம் நிர் 241,131 ன மேல் உரிமை கொள்ளப்பட்ட) எல்மனகடேறேன குறிப்பு —காணியினூடாகச் செல்லும் மெல் எல் நீங்கலாக பிரதம படம் நிர் 3,455

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
3	லாபல்லாவ அல்லது ஊனனகந்த	3 0 33
4	ஷே	10 0 6
மொத்தம்		13 0 39

பாகம் VII

வடக்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த கீழ்க்கு லாபல்லாவ அல்லது ஊனனகந்த (உரிமைப்படம் நிர் 241,131 ன மேல் உரிமை கொள்ளப்பட்ட), டோடெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் நிர் 44,744), தெற்கு டோடெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் நிர் 48,219) குடா ஓய, மேற்கு குடா ஓய பிரதம படம் நிர், 3455

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
5	லாபல்லாவ அல்லது ஊனனகந்த	0 0 13
6	ஷே	3 2 6
7	ஷே	2 1 16
8	ஷே	3 0 25
மொத்தம்		9 0 20

கேகாலை தி உ 3—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2 887 (கேகாலை)

இத்தனூடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்துணடென்று 1953 ம ஓஸ் (ஜூன்) ஆனிமாதம் 19 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இத்தனடியிறகையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தனூ அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம ஓஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 25 ந தேதியிலன்று, கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறியர் கொடுக்கப்பட்டது

ஆர் வி ஐயசூரிய

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துணடுகளைக்கொண்ட காணிக் களின் இடது கைப்பக்க மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(d) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மெனெ ரொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமீல சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், கேகாலை டிஸ்திரிக், பறனகுறு கோற்றையைச் சேர்ந்த கன்றுளே பலலேகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துணடுகளை இக்காணித்துணடுகளைல்லாம கீழ்க்காணுமெல்லைகளுள்ளிருக்கின்றன —

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	வடக்கு குறுகொட ஓய	
2	கீழ்க்கு நாபொக்கேகுமபுற, பிரதம படம் 4,123 ல உள்ள காணித் துணடு இல 2 (உரிமைப்படம் T 3,313)	

தெற்கு பிரதம படம் 4,123 ல் உள்ள காணித்துண்டு இல 2 (உரிமைப் படம் T 3 313),

மேற்கு பிரதம படம் 3670 ல் உள்ள காணித்துண்டு இல 4

பிரதம படம் இல 4,123

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 நாபொக்கேவேன		0 2 14

பாகம் II

வடக்கு பிரதம படம் 4,123 ல் உள்ள காணித்துண்டு இல 2 (உரிமைப் படம் T 3,313),

கிழக்கு பிரதம படம் 3,670 ல் உள்ள காணித்துண்டு இல 3, தெற்கு கண்டுள்ள பல்லைகமலிவிருந்து அறையகவிருகச் செல்லும் கணசபாவ பாதை

மேற்கு பிரதம படம் 3670 ல் உள்ள காணித்துண்டு இல 6

பிரதம படம் இல 4,123,

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
3 நாபொக்கேவேன		0 0 8

பாகம் III

வடக்கு பிரதம படம் A 152 ல் உள்ள காணித்துண்டு இல 16 கிழக்கு பிரதம படம் A 152 ல் உள்ள காணித்துண்டு இல 16, தெற்கு மிடுமவலேவேன, மேற்கு மிடுமவலேவேன இலவான தோட்டம்

பிரதம படம் இல 4,133

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 பம்பேவேன		2 0 2

பாகம் IV

வடக்கு எல்லக்கேறவேன, கிழக்கு குடா ஓய, டோதெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் 48,210 ல் உரிமைகொள்ளப்பட)

தெற்கு டோதெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் 48,219 ல் உரிமை கொள்ளப்பட) டோதெல் ஓய தோட்டம் (உரிமைப்படம் 106,297 ல் உரிமை கொள்ளப்பட) அலுக்கொலடெனிய எல்,

மேற்கு ஊனனகந்த (உரிமைப்படம் 119,301) லாபல்லாவ அல்லது ஊனனகந்த (உரிமைப்படம் 241,131 ல் உரிமை கொள்ளப்பட) லாபல்லாவ அல்லது ஊனனகந்த

பிரதம படம் இல 3,455

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
8 A	பல்லாவ அல்லது ஊனனகந்த	2 1 29
9	ஷே	5 3 30
10	ஷே	0 1 34
11	ஷே	0 1 5
12	ஷே	0 0 5
மொத்தம்		9 0 23

கேகாலை நி 2 4—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,888 (பதுளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் அதன் எப்பங்குகளும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித துண்டென்று 1953 ம் (நூ) (ஜூன்) ஆனி மாதம் 19 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் (நூ) (மாச்) பங்குனி மாதம் 7 ன் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோறிக் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யூ எவ அபேயக்கோன, காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், வினக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(ஆ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (சென்றிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

ஊவா மாகாணம், பதுளை டிஸ்திரிக், வியாலுவா பகுதி, வியாலுவா கோறணைச் சோந்த பிரதான பகுதியிலுள்ள ரோப்போ பிரதமப்படம் இல 47 ல் உள்ள காணித்துண்டு இல 138 இக்காணித் துண்டு கீழ்க்காணும் மெல்லைகளுக்குள் இருக்கின்றது —

வடக்கு மஹாவெலி கங்க (மத்திய மாகாணத்தின் எல்லை),

கிழக்கு லொகல் ஓயா (பலவத்த கோறணையின் எல்லை), பல்வத்த ஜகாறணையின் எல்லை, டயந்தலாவ கிராமத்தின் எல்லை, படுவூ ஓயா, (டயந்தலாவ, மாலியட்ட (ஒரு பகுதி) கிராமங்களின் எல்லைகள்), மாலியட்ட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை,

தெற்கு மாலியட்ட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை, ரோட்டு, கிவிலே கெதற்கம் (ஒரு பகுதி), பல்லேலெல், மெயுடலப்பிறிய, முடகமுல், ஹாப்பத் கமுல் (ஒரு பகுதி), கொடுனன கிராமங்களின் எல்லைகள்,

மேற்கு உமா ஓயா (மத்திய மாகாணத்தின் எல்லை)

குறிப்பு—இந்த எல்லைகளுக்குள் அடங்கும் மேற்படம் இல 1, 2, 4, 14 விருந்து 22 வரையில் உள்ள காணித்துண்டுகள் நீங்கலாக

ரோப்போ பிரதமப்படம் இல 47

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
138	கிழக்குவெலகொட, கொற்றளப்புயாய, மஹா கலயொத்தேவேன, தேவகாவேவேன, வெல் லனகெற்றியகெலே, நாறங்கலயாயவேன, லிந்தப்பிறிய, கெந்தகெற்றியவேன, (இந்த எல்லைகளுக்குள் அடங்கும் தெருக்களும், அருவி களும், அடிப்பாதைகளும் உள்ளப்பட)	13,942 3 39

பதுளை நி 2 1—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,889 (பதுளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் (நூ) (ஜூன்) ஆனி மாதம் 19 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் (நூ) (மாச்) பங்குனி மாதம் 7 ன் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோறிக் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யூ எவ அபேயக்கோன, காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(ஆ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (சென்றிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

காவா மாகாணம், பதினா டிஸ்திரிக், வெல்லாச பகுதி, வேகம்பத்து கோணையைச் சேர்ந்த கலிகழுவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுக்கும் இருக்கின்றன —

வடக்கு பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த யொனகறே கிராமத்தின் எல்லை, கடாயம்கண்டறே (ஒரு பகுதி), (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த யொனகறே கிராமத்தின் எல்லை),

கிழக்கு கடாயம்கண்டறே (ஒரு பகுதி), (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த யொனகறே கிராமத்தின் எல்லை), கிரானடுகேகண்டறே (ஒரு பகுதி); (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை), கடினகண்டறே (ஒரு பகுதி), (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை),

தெற்கு கடினகண்டறே (ஒரு பகுதி), (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை) பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை, கெதற்குமபுறே கண்டறே (ஒரு பகுதி) யும், கொப்பகெற்றியேகண்டறே (ஒரு பகுதி) யும், (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை), பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த பெற்றியக்கொட (ஒரு பகுதி), கிராமத்தின் எல்லை,

மேற்கு பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த நிடிமாலியட்ட, கொற்றகண்டெல்ல, யொனகறே கிராமங்களின் எல்லைகள், எல்லேகண்டறே (ஒரு பகுதி), (பிந்தெனை பகுதியிலுள்ள அறலுபிறறிய கோணையைச் சேர்ந்த யொனகறே கிராமத்தின் எல்லை)

இலங்கையளவை கிராமப்படம் நி 558

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	எல்லெகண்டறே (அருவி) (அரைவாசி விசாலம்)	1 0 0
2	பொஹொனெக்கொட, எல்லெகடிஹேன (அருவியுடன் சேமிப்பு)	8 0 38
3	பொஹொனெக்கொட	9 2 23
4	எல்லெகடிஹேன	2 1 19
5	குருபாலிய, நென்னெபிறகொலெ, பொஹொனெக்கொட, எல்லெகடிஹேன	23 2 23
6	குருபாலிய	6 1 13
7	ஹே	2 1 36
8	கடெலண்ட, கலுதெவ, றட்டமபகஹாய, ஆருவ	169 2 19
9	ஹூனுக்கலெண்டெயாய, நெல்லிபெலகெற்றிய, ஆருவ பிறற, வாகெற்றிய	145 3 13
10	வாகெற்றிய	0 1 8
11	ஹூனுக்கலெண்ட, ஹூனுக்கலெண்டெயாய, வாகெற்றிய (அருவியுடன் சேமிப்பு)	13 2 22
12	கடயிங்கண்டறே (அருவி) (வற்றிய) (அரைவாசி விசாலம்)	1 3 35
13	பின்னகெற்றிய (அருவியுடன் சேமிப்பு)	5 3 22
14	பின்னகெற்றிய, டெமற்றகெற்றிய, ஹப்பரெயாய	122 1 22
15	வாகெற்றிய, ஆருவபிறறலண்ட, வாடிக்கொலெ, ஹப்பரெயாய, டெமற்றகெற்றிய, போவெலலண்ட, பின்னகெற்றிய (அருவியுடன் சேமிப்பு)	27 2 28
16	அம்பகொற்றகண்டெகண்டறே (அருவி) (வற்றிய)	2 1 34
17	ஹே (ஹே) (ஹே)	0 0 14
18	குருபாலிய	4 3 20
19	பொஹொனெக்கொட	2 3 22
20	பொஹொனெக்கொட, கல்கொலெலெதலாவ, நென்னெபிறகொலெ (அருவியுடன் சேமிப்பு)	31 1 4
21	எல்லெகண்டறே (அருவி)	2 1 5
22	பொஹொனெக்கொட	1 3 4
23	கல்கொலெலெதலாவ, மீகலெனென, கல்கொலெலெதலாவ, காரெக்கொலெ, கல்கொலெலெமூக்கலான, கியுலெலண்ட, நென்னெபிறகொலெ, கலுதெவ மூக்கலான, குருபாலிய	222 1 6
24	கியுலெலண்ட, கல்கொலெலெதலாவ (அருவியுடன் சேமிப்பு)	5 3 39
25	கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	2 3 10
26	ஹே	4 1 16
27	ஹே	10 0 24
28	கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	2 2 29
29	கியுலெலண்டெடொல (அருவி)	2 3 39
30	கியுலெலண்ட நென்னெபிறகொலெ (அருவியுடன் சேமிப்பு)	9 3 0
31	கியுலெலண்ட	2 3 34
32	கலுதெவ	1 3 5
33	—கனசபாவா பானை	0 3 13
34	ஹப்பரெக்கெலெ (சவக்காலை)	0 1 28
35	எலஹெனபிறறிய	5 3 16
36	டெமற்றகெற்றியெகண்டறே (அருவி)	1 2 15
37	ஹப்பரெயாய, டெமற்றகெற்றிய, பின்னகெற்றிய, கியம பலகொற்றலண்ட, யோடஎலா, எலஹெனபிறறிய, (அருவியுடன் சேமிப்பு)	17 1 0

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
38	கியமபலகொற்றலண்ட, கியமபலகொற்றலண்டெடெபிறறிய	5 3 19
39	கியமபலகொற்றலண்ட	1 1 35
40	கியமபலகொற்றலண்ட, கியமபலகொற்றலண்டெடெபிறறிய, குடாயிரெலண்ட, நாமிரிறறகெற்றிய (அருவியுடன் சேமிப்பு)	8 0 35
41	—அருவி (வற்றிய)	0 3 18
42	கிரனடுகெண்டறே, அருவி (அரைவாசி விசாலம்)	2 3 15
43	நாமிரிறறகெற்றிய, கடுருகலபிறறிய, கிரானடுகெறெட (அருவியுடன் சேமிப்பு)	9 1 1
44	நாமிரிறறகெற்றிய, நாகஹலண்ட, நாகஹவகயாய, குடாயிரெலண்ட	71 2 36
45	ஹொரரெனெறெறெஆருவ	1 1 24
47	—எல	0 0 8
48	நாகஹவகயாய (எலவுடன் சேமிப்பு)	0 2 19
49	கடுருகலபிறறிய	17 0 24
50	நிப்பொற்றுக்கெற்றிய, யோடஎலெயாய, கியமபலகொற்றலண்ட, ஹப்பரெயாய, இடெல்கொடெயாய, யோடஎலெகெலெ, மெடவத்த, புலறவெலவத்த	148 3 35
51	குடாகொட	2 1 27
54	—வாயக்கால	0 0 19
55	றட்டமபகஹகொட (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 20
56	றட்டமபகஹாய, கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	3 2 17
57	கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	2 2 34
58	கியுலெலண்ட	29 1 28
59	ஹே	2 0 11
60	கியுலெலண்டெமூக்கலான	6 0 9
61	கலீலெலெஹேன	1 3 4
62	நாரனகலயாய	32 2 16
63	மீகலெனென	0 2 18
64	நாரனகலயாய, கலீலெலெஹேன, கியுலெலண்டெமூக்கலான, கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	8 3 0
65	கலீலெலெகண்டறே (அருவி)	3 0 11
66	கியுலெலண்ட (அருவியுடன் சேமிப்பு)	1 2 30
67	றட்டமபகஹகொட (அருவியுடன் சேமிப்பு)	0 3 29
68	கொடேலெனெடெஆருவ (அருவியுடன் சேமிப்பு)	0 0 30
69	கொடேலெனெடெவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 33
71	கொடேலெனெடெவத்த	1 0 21
72	அருனெபிறறவத்த	0 3 19
73	அருனெபிறறவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 2
74	—பானை	0 0 25
77	இடெல்கொட (கற்பாரை)	2 1 10
78	புலறவெலவத்த	0 0 34
79	ஹொரலெவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 15
80	நிப்பொற்றுக்கெற்றிய (அருவியுடன் சேமிப்பு)	8 2 35
81	உட்கெடெவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 39
82	பொலவத்தெகண்டறே (அருவி)	2 2 28
84	—வாயக்கால	0 0 6
85	டம்பகஹஆருவ (அருவியுடன் சேமிப்பு)	5 3 10
86	டம்பகஹஆருவ	7 1 20
87	டம்பகஹஆருவ (அருவியுடன் சேமிப்பு)	1 3 6
88	டம்பகஹஆருவ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 36
89	—வாயக்கால	0 0 18
91	—ஹே	0 0 18
92	பிலகெற்றிய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 27
93	புலறபிறறலண்ட (அருவியுடன் சேமிப்பு)	1 3 6
94	அருனெபிறறவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 21
95	அருனெபிறறகும்புர	0 2 30
96	அருனெபிறறகும்புர (அருவியுடன் சேமிப்பு)	0 2 14
97	அருனெபிறறஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 18
97 1/2	லீனிலண்ட (கறறுண்களைக் கொண்டது)	2 1 1
98	அருனெபிறறஹேன, லீனிலண்ட, கலீலெலெஹேன, புவெலெகொலெ (அருவியுடன் சேமிப்பு)	10 3 25
99	மீகலெனெனெஆருவ (அருவியுடன் சேமிப்பு)	0 0 20
100	மீகலெனெனெஆருவ	0 0 16
101	மீகலெனெனெ (அருவியுடன் சேமிப்பு)	7 2 2
102	மீகலெனெனெ, புவெலெகொலெ	32 2 31
103	புவெலெகொலெ	13 3 11
104	மடெனெகொலெ	9 0 0
105	புவெலெகொலெ, கலீலெலெஹேன	23 2 28
106	புவெலெகொலெ	38 3 23
107	ரெனெனெபிறறஹேன, லீனிலண்ட, அருனெபிறறஹேன, பிலாகெற்றிய, நிககெற்றிய, டலகஹ கறறுவ, டலகொலெஹேன, அனெகண்டெகொட	192 0 10
108	பீலெலெவத்த	1 3 39
111	மீகலெனெனெ, றலகஹகறறுவ	7 1 5
113	கெடரகும்புரெகண்டறே (அருவி)	3 1 10
114	அலவறுபிறறிய (அருவியுடன் சேமிப்பு)	6 3 26
115	அலவறுபிறறிய	30 0 5
116	அலவறுபிறறிய (அருவியுடன் சேமிப்பு)	4 1 32
117	கடினகண்டறே (அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 2

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப	காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
118	—டி ஆர் சி பாதை	0 0 20	131	கொப்பகெற்றியெகனரே (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 39
119	கல்கடவத்த	0 3 19	132	கொடரகுமபுரெகனரே (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 23
120	ஷே	0 3 20	133	கொற்றெவத்தேறேன	1 3 26
121	கல்கடவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 23	136	—பாணிலம்	0 0 27
123	டிகனெவத்த	1 0 31	137	வெவபிறறவத்த	0 3 4
124	ஷே	0 3 38	139	—பாணிலம்	0 0 32
125	டிகனெவத்த, கொடலேவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	3 0 5	141	கொற்றெவத்த	0 2 20
126	—வாயக்கால்	0 0 21	142	அளவத்துபிறறிய (அருவியுடன் சேமிப்பு)	1 1 9
127	தலகொலேறேன, அனகெனடகொட, ரொடகெற்றிய கனகொடவத்த (அருவியுடன் சேமிப்பு)	5 0 37	143	ஷே (ஷே)	3 2 3
128	—டி ஆர் சி பாதை	0 0 23		மொத்தம்	1739 1,16
129	கறெனெவல, கறெனெவலேறேன	41 3 27			
130	கறெனெவலேறேன, கறெனெவல, தலகொலேறேன, அனகெனடகொடேறேன (அருவியுடன் சேமிப்பு)	8 2 2			

பதுளை நி உ 2—1953

அரசாட்சியாரின் தேளவைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ மீ மாதம் 26 ந் உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4157/J/HLG/1914

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில் கொலனலுவ நகரசபை எல்லைக்குள் வெல்லம்பிறறியவிலிருக்கும் பழைய வெல்லம்பிறறி ரோடே மேற்குப் பகுதியை அகலிப்பதற்காக எடுபடவிருக்கும் சுமார் மொத்தம் 2 றூட விசாலமுள்ள பகுதிகள் எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு பிறாக்குரிய காணியும் வெல்லம்பிறறிய எல்லும்,
கிழக்கு அகலிக்கப்பட்ட பழைய வெல்லம்பிறறிய-ரோடே பகுதி;
தெற்கு பிரதம இரத்தினபுரி ரோடே ம பிறர்க்குரிய காணியும்,
மேற்கு அதே காணியின் பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ மீ ஜூன் மாதம் 1 ந் உ

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்ஹ,
நிரந்தரக காரியதரிசி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4698
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/37/53

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாத் துமபற, பிலவலவிலிருக்கும் கெலுபெலலேறேன எனப்படும் காணியிலிருந்து ½ ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகளை பின்வருவனவை —

வடக்கு ஹக்கெடுகெல்ல-சிறிமலவத்த ரோட ,
கிழக்கு, தெற்கு, மேற்கு கே புஞ்சி பண்டாவும் பெசில இறவத்த உரிமைக்கோரும் அதே காணியின் மிகுதிப் பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ மீ மார்ச் மாதம் 3 ந் உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP/A 19
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG 2906

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக் கிள கங்கப்பாட பததுவில் பததேகம் வடக்கு கிராமத்தில் இருக்கும் கொற்றவ வட்டையில் 14 ⁷⁰/₃₆₃ பேச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு மறகொட கண்ட எனனும் காணி,
கிழக்கு அதே காணியில் கொஞ்சம்
தெற்கு கலப்பு எல்
மேற்கு மாற கறெவட்ட எனனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

LA 3383/J/LG/2662

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ மீ வைகாசி 5 ந் உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, கரணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வடக்கு நரத்தாண்டிய-உடுபத்தாவ P W D ரேட்
கீழ்க்கு தப்போவ கண்டகஸ்பிடடிய V C ரேட்,
தெற்கும் மேற்கும் அக்காணியின் மீதிப் பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, கரணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ (மே மாதம் 20 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6449
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1550

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் கங்கபொட பத்துவில் எத்தநதூற எனனும் கிராமத்தில் கூறகேவட்டயினால் 1308 அடி X 18 அடி விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் கொஞ்சமும் பீ ஏச ஏடினின் காணியும்,
கீழ்க்கு பி டபிளயு டி பாதை, எத்தநதூற அம்பேகம்;
தெற்கு மெட்டவில், மஹாயய,
மேற்கு பாணவல்துண்டுவெ டெனிய

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ ஏப்ரல் மாதம் 28 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6492
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1969

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்கில் ஹ்னிமம் பத்துவில் நெல்லுவ மெட்டேகம் எனனும் கிராமங்களில் (மெட்டேகம்) துண்டு 85 கடைசி பட 80 (நெல்லுவ) துண்டுகள் 60, 62 கடைசி பட நொ 479 யினால் 1 ஏக்கர் 0 றா 27 பேச்சல் விசாலமுள்ள 3 துண்டுகள் எல்லைகள் —

வடக்கு ஹ்னிமயிலிருந்து யடுவநகலயிக்கு போகும் அடிப்பாதை,
கீழ்க்கு எப் லீ பீ 480 ல துண்டு 85 ல கொஞ்சம், துண்டு 1 ம,
தெற்கு எப் லீ பி 480 ல துண்டு 85 ல கொஞ்சம், எப் லீ பி 62 ல துண்டு 62 ல கொஞ்சம்,
மேற்கு எப் லீ பி 479 ல துண்டுகள் 59 ம 61 ம

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௨௫ ஆனிமாதம் 3 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3402
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AF/244/53

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

மட்டக்களப்பு பகுதி மண்முனைப்பற்று வடக்கு மட்டக்களப்பு நகரசபை எல்லைக்குள் அடங்கிய தாண்டவன வெளிக் கிராமத்தில் சுமார் 3 றாட 16 பேச்சல் விசாலங்கொண்டதும் 23, 25 ம வரி மதிப்பு இலக்கங்களையுடையதாகும் எல்லைகள்—

வடக்கு ஹைதர்பாட பங்களா உள்ள பூமி
கீழ்க்கு லடேஷன் வீதியும், கனகனாயத்தின் காணியும்,
தெற்கு தம்பியப்பாவின் பூமி,
மேற்கு அரசினா பயிறசி கல்லூரி, முனப்பு ஐயம்பிள்ளை முத்தலியாரின் பூமி

Q 4465/J/DEA/2749

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்படும் இல A 3,100 கிராமம்—பன்னலுவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ றா ப
4	கலவலமுல்லந்த	தென்னந தோட்டமும், நீரந்தரமற்ற வீடும்	முடிக்குரியதும், பன்னலுவலிலிருக்கும் ஜி மாதெ	1 0 2
6	ஷெ	ஷெ	லிலக்கு குத்தகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது முடிக்குரியதும், பன்னலுவலிலிருக்கும் ஜி எப்பிர ஹாம் பெரெரா, ஜி ஒம்பி பெரெரா அவர்கள்கு குத்தகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது	1 0 2

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்,	விசாலம் ஏ ரு ப
7	கலவலமுலலநத	கெனானத் கோட்டமும், வீமே, கறகூசம், கிணற்றும	முடிக்கிரியதும், பன்னலுவலிலிருக்கும் பீற்றா சிவ	1 0 7
20	ஹற்றனகெடேயியா	நெல்வயல	ஹோவுக்கு குத்தகையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது முடிக்கிரியதும் பன்னலுவலிலிருக்கும் ஜெ மலிலை	1 0 3
21	ஷெ	கெனானத்தோட்டமும், வீமே, கறகூசம், கிணற்றும	முடிக்கிரியதும், பன்னலுவலிலிருக்கும் வி சக்தன சிவஹோவுக்கு குத்தகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது	1 0 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 15 ந் தேதி முற்பகல் 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 1 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 13 ந் உ. எ செயின் வி விஜயமான், மேல மாசாண உதவி அரசாட்சி எசனே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல் L P 6441

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — ரூபக்கினம் வைக்கும்படி

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	அம்பகஹுவேவட்ட லாவுகூஹுவட்ட	30 வரலும் மேலப்பட்ட 34 தென்ன மரங்கள, 1 அரச மரம், 5 படமொம்ப மரம், 15-20 வரலும் கொண்ட 1 புலங்க மரம் 3 பாக்கு மரம், 4 கச்ச மரம் 1 பெலமரம், 6 ராப்பலா மரம், 8 றப்பா மரம், 5-10 வரலும்கொண்ட 8 தென்ன மரம், 14 பலா மரம், 1 தேசிக்காமரம், 12 பாக்கு மரம், 7 மாமரம், 3 வெத்திலை கொடிகள், 75 வாழை பந்துறைகள் மனதாப்பை கொண்ட ஒலையால் மெயநத வீடு, மனதாப்பை கொண்ட ஓட்டால் மெயநத கட்டையும், மடுவமும், அடிப்பாதையில் கொஞ்சமும் கொண்ட ஒரு தோட்டம்	மிசில டோனா எசலினா பண்டித குணவார்டன, மிசில எலக்செண்டா ருணவார்டன, கண்டேகொடகமகே ஹினலிஹாமி டெலி கட்ட, றிசாட் அபேரூயக்கா பத்தேகம எஸ் டேட் பத்தேகம, எச் ஆர் குணவார்டன, புதிய பாதை நுகேகொட, கந்தகொட கமகே பராஹாமி, ஹல்பொட்ட	1 3 31 5

மொத்தம் 1 3 31 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 23 ந் தேதி காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 16 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காலிக் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 10 ந் உ. றெயின் றமிட், டில்திறிக உதவி அரசாட்சி எசனே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல் L A 963

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	தித்தானகூடல்	50-70 வரலும் 9 பனைகளும், பாவிப்பற்ற ஒரு மண கிணற்றும, ஒரு கறகூடு கிணற்றும, ஒரு சவசாளையும், ஒரு கூலிக்காரரின் கககூசம் ஒரு கூலிக்காரரின் வீமே பிரசவ விடுதிக கட்டிடமும் கொண்ட பனங் காணி	(1) சே வைத்திலிங்கம் துரைசாமி, மணிகூட்டுக் கோபுரத் தெரு, யாழ்ப்பாணம் (2) வைத்திலிங்கம் விஜயரத்தினம் வதிரி, கரவெட்டி (3) வைத்திலிங்கம் இரத்தினகோபால், 11, டிபொனசேகா ரோட் கொழும்பு (4) வைத்திலிங்கம் பொன்னுத்தாரை, மருத்தூ மட்டம், சன்னாகம் (5) வைத்திலிங்கம் இராசகோபால், 1 ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்	2 1 10 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படிஎழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 4 ந் தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 24 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யாழ்ப்பாணக் கச்சேரி, 1953 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ந் உ. பி ஜே ஹடலன், வட மாகாண அரசாட்சி எசனே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல் L A 965

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கோதிரி	நெல்வயல	கந்தையா சங்கப்பிள்ளையும், பெண காமாட்சியும், காரைநகா மேற்கு காரைநகா	0 0 0 3
2	ஷெ	ஷெ	காத்திகேச கந்தையாவும், பெண பாறுபதியும், காரைநகா மேற்கு, காரை நகா	0 0 1 3
3	ஷெ	ஷெ	சுப்பா ஆறுமுகமும், பெண இராசமாமாவும், காரைநகா கீழ்க்கு தற்காலம் மலாயாலில், இலங்கையில் தத்துவம் பெற்றவா, சுப்பா கைம்பெண வள்ளியம்மை காரைநகா, கீழ்க்கு காரைநகா	0 0 1 6

மொத்தம் 0 0 3 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 4 ந தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக்கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபுறிய அளவாளின் விபரங்களையும், நஷ்ட ரூபுற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 24 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் (ஆகஸ்ட்) ஜூன் மாதம் 9 ந உ.

பி ஜெ ஹுடனன்,
வட மாகாண அரசாட்சி ஏசனரே

காணி மீட்டற சட்டம்

Q 4635/LRO/APL 1529, 3336

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் காணிக்கொண்டிருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையே (இதை குறித்த சட்டத்தின் 3(5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் (ஆகஸ்ட்) ஏப்ரல் மாதம் 29 ந உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3187 கிராமம்—அலகிவலப்பொல

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
4	பொகலுவலத் த பதனகிஹ வத்த, மீகலுவத்தவும் அம்பகலுவத்தவும்	மண்ணில் கூடப்பட்ட கிணறும் ஒரு பகுதியும் நிர்நதரமற்ற மூமிதி ஹிலா டபியு மணணுல கட்டப்படும் ஓலையால் வேயப்பட்ட குடிசையும் உளள (30-50) வருஷம் சென்ற தெனன்ற தோட்டம்	பி சமரசேகர	3 1 36
5	ஷெ	(30-50) வருஷம் சென்ற தெனன்ற தோட்டம்	ஷெ	0 1 2
6	அம்பகலுவத்த	மணணுல கட்டப்பட்ட கிணறின் ஒரு பகுதியும் உளள (30-50) வருஷம் சென்ற தெனன்ற தோட்டம்	ஷெ	1 0 10
7	ஷெ	(30-50) வருஷம் சென்ற தெனன்ற தோட்டம்	ஷெ	0 0 22
மொத்தம்				4 3 30

கு இ LRO/APL/3/LLD/308/53/LD 7429

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொண்டிருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5(1) ம பிரிவினையே (இதை குறித்த சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் (ஆகஸ்ட்) மே மாதம் 20 ந உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

இணை இல 5 இ கி ப இல 163 கிராமம்—வலஸமுல்ல

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
226	கிசிறிவத்தகேச	20 வருட 2 தெனன்கள, சிறபாலதிரி முறைப்படி கட்டப பெற்ற 1 கிணறு, 20 வருடத் தெனன்றதோட்டம் கொண்ட நெலயல்	K H ஜககோரிஸ டி சிலவா (இறந்தவர்) வலஸமுல்ல, வாரிஸ்தாகள —M H லீலாவதி (மனைவி) K H பேமறடனூ (மகன) K H கேமலதா (மகன) K H சுவனதிலக (மகன) K H பதமதிலக யாரேரும் வலஸமுல்லையச் சேர்ந்தவர்கள	6 1 16
மொத்தம்				6 1 16

அறிவித்தல்

புத்த போசன விடுமுறையை முன்னிட்டு, 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 25 ந திகதி வெளிவரவிருக்கும் இராஜாங்க வாததமாளியில் பிரசுரிக்கப்படவேண்டிய சகல அறிவித்தல்களும், விஞ்ஞாபனங்களும் அரசாங்க அச்சத்திற்கு 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதி செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12 மணிக்கு முன் வந்து சேரவேண்டுமென இத்தால் யாவருக்கும் அறிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம்,
கொழும்பு, 1953 ம் (ஆகஸ்ட்) ஆனி மீ 17 ந உ.

போஸ்டு டி சிலவா,
அரசாங்க அச்சக அதிபர்